

செந்துமிழுச் செல்வி

நாள்தேவை நான்மூற்று ரூபீ 16.12.74 னான்மூற்று

நூற்பத்திப்பகங்கள் மடிவதேன் ?

பக்கம்

ஒசனித்தல்

கக்க

ஆப்பிரிக்கச் சுற்றுலா

காகி

வண்ணச் சாபம் அருள்மிகு தண்டபாணி

கக்க

அடிகள் வரலாற்றில் சுவையான நிகழ்ச்சிகள் கக்க

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்

ப.க

வரவுக்குத் தகுந்த செலவு செய்—(ஓர் அறிவுரை)

ப.க

விழிப்புணர்ச்சி யூட்டியீ அறிஞர் டாக்டர் மு. வ.

ப.க

'இந்து' நாளிதழ் வெளியீட்டாளர்


ப.க

திரு. கஸ்தூரி கோபாலன் மறைவு

ப.க

செய்திகளும் குறிப்புகளும்

ப.க



‘செந்து மிழ்ச் செல்வி’

இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினர்கள்

- ஏ. டாக்டர் ந. சுஞ்சீனி, எம். ஏ., பி.எச்டி.
- தமிழ்த்துறைத்தலைவர், சென்றீசப் பயிகளைக்கழும்
- ஒ. ‘சித்தாங்த கலாநிதி’, உரைவேங்தர்,
- ஒன்றை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள், மதுரை
- உ. திரு. கொண்டல், சு. மகாதேவன் அவர்கள், எம். ஏ., பி. எஸ்ரீ.
- இயக்குஞர், தமிழகவரசு தமிழ் வளர்ச்சித்துறை.
- ஈ. செஞ்சொற்கொண்டல், வித்துவான்,
- டாக்டர் சொ. சிங்காரவேலன், எப்.ஏ., டி.ப். வின்
- அ. வ. அ. கல்லூரி, மாழூரப்.
- ஊ. செந்தமிழ்க் கலைமனி, வித்துவான்,
- பண்டித, கா. பொ. இரத்தினம் அவர்கள்,
- பி.ஏ (ஆளர்சு), (வண்டன்) எம்.ஏ., பி.ஓ. எல். (சென்றீச)
- கொடூம்,
- ஏ. புலவர் இரா. இளவுகுமாரன்,
- திருங்கர், மதுரை-6
- ஏ. திரு. இரா. முத்துக்குமாரசாமி, எம்.ஏ., பி.வி.ப்.
- நூலகர், மறைமலையடிகள் நூல்திலையம், சென்றீச.

கல் எண் ஜெய், தாள்
இவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால்
எழுதப்பெற்ற நூல்கள்
கல் எண் ஜெயின் கதை
(பெ. ரோவியம்)

ஆசிரியர்: என். கே. வேலன் பி.ஏ. **விகில்:** ரு. 3 75

தாளி ன் கடை

(Story of Paper)

ஆசிரியர்: என். கே வேலன் பி.ஏ.

தாள் எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது - அதனைச் செய்வது எப்படி - தாள்களின் வகை - தாளினால் செய்யப்படும் பொருள்கள் - தாள் பஞ்சத்தைப் போக்கும் வழிகள் - தாளும் புத்தகமும் - அச்சுத் தொழிலில் தாள் இடம் பெறும் வகைகள் இன்னபிற அரிய செய்திகளை இனிய எளிய தமிழ் நாட்டில் எல்லோரும் படித்துப் பயன்தையும் வகையில் ‘தாளின் கடை’ என்னும் அரிய நூல்காத் தந்துள்ளார் இந்நூலாசிரியர். படங்களுடன் கூடிய அழகிய பதிப்பு நூலகங்கள்தோறும் இருக்க வேண்டிய அரிய புத்தகம்.

செந்தயிழ்சீசெல்வி

தீங்கள் வெளியீடு

சிலம்பு | திருவள்ளுவர் ஆண்டு 200டி, கார்த்திகை
சூ | திசம்பர் 1974

பால
ச

நூற்பதிப்பகங்கள் மடிவதேன்?

தமிழில் அச்ச எழுத்துக்கள் வருமுன்பு நூல்களைல்லாம் ஓலைகளிலேயே எழுதப் பெற்றன. ஆசிரியர்கள் தம் கைப்பட வும் எழுதினர், சொல்லியும் எழுதக் கெய்தனர். படி எடுப்பவர் களைக் கொண்டு ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட படிகளும் எழுதப் பெற்றன. எழுதுவதற்குத் தாள் வந்த பின்னர் கூட அறிஞர் பெருமக்களிற் சிலர் தாமே ஓலைகளிலே எழுத்தாணி கொண்டு எழுதிவந்தனர். திருவாமாத்தூர் வண்ணச்சாபம் அருள்மிகு தண்டபாணி அடிகள் தம் கைப்படவே ஓலைகளில் 50,000 பாடல்கட்கு மேல் சிறிதும் பெரிதுமாக 805 தலைப்புள்ள நூல்களை எழுதியுள்ளனர். அவற்றில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் அச்சிடப்பெற்று வெளிவந்திருக்கின்றன. அடிகளா குடைய தவத்திரு பேரன், கொள்பேரன் ஆகியோர் முயற்சியினால் ஆண்டுதொறும் ஒருசில நூல்கள் அச்சிடப் பெறுகின்றன. அடிகளார் முருகப்பிராணை வேண்டித் தாம் கருதியது முடிவு பெருத்தால் எழுதிய சில சுவடிகளைக் கிழித் தெறிந்துவிட்ட கெய்தியும் வரலாற்றால் அறியக் கிடக்கின்றது. அவ்வகையில் ஒழிந்துபோன பாடல்கள் எத்தனை என்பது அறியக்கூடவில்லை. அடிகளார் எழுதிய ஓலைசுவடிகளைனைத்தும் திருவாமாத்தூர் கௌமாரமடாலயத்தில் பேணிவைக்கப் பெற்றிருக்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபின் கிறித்தவ சமயத்தைப் பற்ப வந்த தொண்டர்களிற் சிலர் இந்திய மொழிகளிலே இலக்கண வரம்புடையதும் பழைய இலக்கியங்களைக் கொண்ட-

தும் தமிழ்மொழி ஒன்றுதான் என்பதை நன்கு அறிந்தமையினால் அதனைப் பயில்வார் ஆயினர். அதன்கண் உள்ள திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற தலைசிறந்த இலக்கியங்களையும் நன்னூல் போன்ற இலக்கணங்களையும் கலை நூல்களையும் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து அச்சிட்டனர். தமிழ் தமிழ் அகா முதலி, ஆங்கிலந் தமிழ் அகா முதலி நூல்களையும் எழுதி அச்சிட்டனர். ஈய அச்சு எழுத்து வருமுன்னர் மர அச்செழுத் தில் சில நூல்களை அச்சிட்டு வந்தனர்.

�ய அச்செழுத்து 1820இல் வந்தபின் தமிழ் மக்கள் ஒலிச் சுவடிகளிலிருந்து இலக்கண இலக்கியங்கள், மற்றும் பலதுறை நூல்கள் முதலியவற்றை அச்சிட்டு வரலாயினர். அங்ஙளம் அச்சிடப்பெற்ற நூல்களை வாங்கி வைத்து விற்பதற்கும் நிலையம் ஒன்று இருந்ததென்று 1839இல் அச்சிடப்பெற்ற ‘கெளரி பஞ்சாங்கம்’ என்ற ஒரு சிறிய நூலின்கண் குறிக்கப்பெற்றுள்ளது. அதன் முகவரி அடியிற் காண்க.

சௌதாபுரம் உமாபதி முதலியார், சிற்றம்பல முதலியார்,
போன்னம்பல முதலியார்

கல்விக் களஞ்சிய அச்சக்கூடத்தின் உரிமையாளர்கள்
48, ஜேனரல் முதலையா முதலியார் தெரு, சென்னை.

இவர்கள் பதிப்பித்த நூல்களோடு மற்றுந் தனிப்பட்ட வர்கள் வெவ்வேறு அச்சக்கூடங்களில் வெளியிட்ட நூல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள உடன்பிறந்தார்கள் வாங்கி விற்று வந்தனர்.

இப்போதிருப்பதுபோல் பல நூல்களை வெளியிடுவதோடு நிறர் வெளியிட்ட நூல்களையும் வாங்கி விற்கும் பதிப்பகங்கள் பல அக்காலத்தில் இல்லை என்பது நன்கு தெரிகின்றது.

1920இல் ‘சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ நிறுவப் பெறுவதற்கு முன் இருந்த நிலைமையினையும் பின்னுள்ள நிலைமையினையும் இங்கே விளக்கி எழுதுவது பொருத்தமாகும்.

கழகத்தை நிறுவிய என் அருமைத் தமையனுர் திருவரங்கனூர் கொழும்பில் ஒரு வணிக நிலையத்தில் அலுவல் பார்க்கும்போது மறைத்திரு மறைமலையடிகளார் நூல்களைப் படிக்கவே தமிழின்பால் அவர்கட்குத் தனிப்பற்று ஏற்பட்டது. எனவே அடிகளாரை இரண்டு மூன்றுமுறை கொழும்புக்கு வரவழைத்துச் சொற்பொழிவாற்றங் செய்து பொருளுதயீ டியெதனர். அடிகளார் எழுதிய நூல்களை வரவழைத்து

விற்றுப் பணம் அனுப்பி வந்தனர். அடிகளார் தம் நூல்கள் ஒவ்வொன்றையும் 300 படிகளே அச்சிட்டு வந்தனர். இனி ஒவ்வொரு நூலையும் 1000 படிகள் அச்சிடுமாறு அடிகளார்க்கு என் தமையனுரைக்கமூட்டி வந்தனர்.

என் தமையனுரைவர்கள் இரண்டாண்டுக்கட்டு ஒருமுறை கொழும்பிலிருந்து எங்கள் ஊரான பாளையங்கோட்டைக்கு வரும்போது இப்பண்டு பெட்டிகள் நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவர். ஊரில் தங்குகிறபோதும் விலைபெறும் பதிவஞ்சலில் புத்தகங்கள் வரும். அப்போது யான் உரிமையோடு என் தமையனுரைவர்களிடம் “செலவுக்குப் பணம் போதாமல் துன்புறும் போது வட்டிக்குப் பணம் பெற்று நூல்களை வாங்குகின்றீர்களே” என்று கேட்பேன். அவர்கள் அதற்கு அதன் அருடையினைப் பிற்காலத்தில் நீ தெரிவாய் என்று வருமுன் அறிந்து கூறுபவர் போல் சொல்லி அமைதிப்படுத்துவர். உள்ளாடியே அவர்கள் நூல் வாங்கிவந்த பாங்கினைப் பதிப்புத் துறையில் பணி புரிவதால் இப்போது நன்கு உணர்ந்து மகிழ்கின்றேன்.

அவர்கள் கொழும்பில் இருக்கும்போது அடிகளார் புத்தகங்களை வரவழைப்பதல்லாமல் சென்னையிலுள்ள ரிப்பன் அச்சுக்கூடத்தார், கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தார், ஆறுமுக நாவலர் அச்சுக்கூடத்தார், டாக்டர் சாமிநாதயர் ஆகியோர் பதித்த நூல்களோடு இன்னுஞ் சில பதிப்பாளர் நூல்களையும் ‘திருசங்கர் கம்பெனி’ என்ற நிறுவனப் பெயரில் வரவழைப்பர். தம் பெயரில் உள்ள ‘திரு’ என்ற பகுதியினையும் தமக்கு உடன் பிறந்தார் போன்ற ‘சங்கர நாராயணர்’ என்ற பெயரிலுள்ள ‘சங்கர்’ என்ற பகுதியினையும் எடுத்து இணைத்துத் ‘திருசங்கர்’ என்ற பெயரினைத் தமது புத்தக வணிக நிலையத்துக்கு அமைத்துக் கொண்டனர். அங்ஙனம் தாம் வரவழைக்கும் நூல்களை நெல்லை மாவட்டத்திலிருந்து சென்று கொழும்பில் வாணிகம் செய்யவர்களிடத்தும் இலங்கைத் தமிழர்களிடத்தும் விற்றுப் பணம் பெறுவர்.

1918இல் கொழும்பை விட்டுப் பாளையங்கோட்டைக்கு வந்து, பின் சென்னைக்குப் போந்தனர். பல்லாவரத்தில் மறைத்திரு மறைமலையடிகள் இல்லத்திலே சில நாள்கள் தங்கினர். பின்பு ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பெயரில் திருவாசகத்துக்கு மறைமலையடிகளாரைக் கொண்டு விரிவுரை எழுதச் செய்து ஆண்டுக் கையொப்பம் ரூ. 6/- ஏற்படுத்தி 24 பக்க அளவில் பகுதி பகுதியாக வெளியிடுவதெனத் திட்டஞ் செய்தனர். திருவாசகம் நான்கு அகவல்கட்டு மட்டும் எழுதிய

விரிவுரை 12 பகுதிகளில் முடிவுற்றது. அடிகளார் தொடர்ந்து விரிவுரை எழுத இசையாமல் அத்தொண்டு நின்றுவிட்டது.

திருசங்கர் கம்பெனி சென்னை, பவமுக்காரத் தெரு 2ஆம் எண் இல்லத்தின் கீழ்வீட்டு முகப்பு அறையில் நடைபெற்றது. அப்போது விற்கப்பெறுமல்கோமனேசுவரன் பேட்டையில் ஒரு வீட்டில் கட்டிலைக்கப் பெற்றிருந்த பெரிய பூராணம் ஆஸுமுகத் தம்பிரான் உரை 4 பகுதிகளையும், எழுபூரில் மகாவித்துவான் மீனுட்சிசந்தரம் பிள்ளை அவர்கள் மாணவர்களில் ஒருவரான பெரும்புலவர் சோடசாவதானம் ஈப்பராய செட்டியார் எழுதிய பரஞ்சோதி முனிவர் திருவினையாடற் பூராண உரை 2 பகுதிகளை யும் விஸூ பேசி ஒவ்வொரு முறையும் 10 தொகுதிகள் விழுக்காடு வாங்கிக் கட்டடஞ்ச செய்து விற்றுக் கொடுத்தனர். அவ்வாறு உதவியதனுல் அத்தொகுதிகளை வைத்திருந்த குடும்பத்தினர் என் தமையனுரை வாய்யார வாழ்த்தி வந்தனர்.

அத்தொகுதிகளைப்போல் சென்னை தங்கசாலை வீதியில் ஒரு வீட்டிலே 3 பகுதிகளாக அச்சிடப் பெற்று விற்காமலிருந்த பள்ளிரு திருமுறையினையும் வாங்கிக் கட்டடம் செய்து விற்றுக் கொடுத்தனர். அங்ஙன்கீழ் இராயப்பேட்டையில் வல்லிதெயவ நாயக முதலியார் இரண்டு பகுதிகளாக அச்சிட்டு வைத்திருந்த உரைநடையோடு கூடிய கந்தபூராணச் செய்யுள் நூலையும் வாங்கி விற்றுக் கொடுத்துப் பாராட்டினைப் பெற்றனர் என் அருமைத் தமையனுர்.

யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் மக்கள் புரசைபாக்கம் வேளாளர் தெருவில் குடியிருந்தனர். அவர்களிடம் தாமோதரனுர் அச்சிட்ட தொல்காப்பிய உரைகள், வீரசோழியம், சூரியனி, இலக்கண விளக்கம், கவித்தொகை உரை முதலிய நூல்களில் சில படிகள் விற்கப்பெறுமல் இருந்தன. அவற்றையும் என் தமையனுர் பெற்று விற்றுக் கொடுத்தமையும் நினைவுகூர்ந்து மகிழ்தற்குரியது.

திருசங்கர் கம்பெனிப் பெயரில் சென்னையிலும் பிற இடங்களிலும் கிடைக்கப்பெறும் தமிழ் நூல்களுக்குப் புத்தக விளம்பரம் அச்சிட்டுப் பள்ளிகள் கல்லூரிக்கட்டும், அறிஞர்கட்டும் அனுப்பி வரப்பெறும் கட்டளைகட்டுப் புத்தகங்களை விழுப்பெறு அஞ்சலில் அனுப்பி வந்தனர்.

அவ்வாறு நடத்தி வரும்போது காந்தியாகினின் வழியைக் கடைப்பிடித்து வாழ்த்துவத்து திருவாளர் தி. க. விசுவநாத

பிள்ளை, பி.ர., அவர்கள் விரும்பியபடி திருநெல்வேலி மா. திருவியம் பிள்ளை அவர்களும் என் தமையனுர் வ. திருவரங்க ஞாரும் கூட்டமைச்சர்களாகத் ‘திருநெல்வேலித் தென்னியீப் பைசுசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விமிடெட்’ என்னும் கூட்டுப் பங்கு நிறுவனம் 21—9—1920 இல் திருநெல்வேலியில் பதிவு செய்யப்பட்டது. இங்கே ‘யான் பிரத்தது 22—9—1897’ என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்தியாவில் புத்தக வெளியீட்டுக்கெண முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட கூட்டுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) ஆகும். பங்கு ஒன்றுக்கு ரூ 10/- விழுக்காடு 5,000 பங்குகள் கொண்ட நிறுவனத்திற்கு ரூ 50,000 முதலீடாகும். என் தமையனுர் 1944 ஏப்ரலில் இறையடி சேர்ந்த பின்னரே 5,000 பங்குகளுக்கும் ரூ 50,000 வரவு வரப்பெற்றது.

தொடக்க காலத்தில் சைவ சமய நூல்களும் தமிழ் இலக்கண இலக்கியங்களுமே அச்சிடப் பெற்றன. மூவர் தேவாரங்களும், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராண உரையும், திருக்குறள் பரிமேலமக்ருஷாயும் அழகியவாய்ப்படங்களுடன் உயரிய கட்டடஞ் செய்து வெளியிடப்பெற்று மக்கள் மனங் வெர்ந்தன வெளினும் அவை மெள்ள விற்கப் பெற்றமையால் போதிய வருவாய் இல்லை. எனவே பங்காளிகட்டுப் பங்குதியம் 100 க்கு 6 க்கும் குறைவாகவே கொடுக்கப் பெற்றது. ஓராண்டு பண்த்துக்குப் பதில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப் பெற்றன. மூக விதிகளின்படி கழகம் அச்சிட்டுவரும் நூல் விற்பனையினால் செலவு நீக்கிக் கிடைக்கப்பெறும் ஊதியத்தில் நேர்பாதி அறநிலையங்கட்டு உரிமையாகும். பங்காளிகட்டு 100 க்கு 6 க்கு மேல் பங்குதியம் பெற உரிமை கிடையாது என வரையறுக்கப் பெற்றுள்ளது. அறத்துக்கு ஒதுக்கப்படுந் தொகையினைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்குத் தென்னிந்திய தமிழ்ச் சங்கமும், சைவ சமய வளர்ச்சிக்குத் தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கமும் நடைபெறுகின்றன.

தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நெல்லையில் திருவள்ளுவர் புலவர் கல்லூரியும், குமரகுருபரர் குழந்தைப் பள்ளியும் நடத்துவதோடு தமிழ் இலக்கிய மாநாடுகளும் நடத்து விண்றது. தென்னிந்திய சைவசித்தாந்த சங்கம் நெல்லையில் சிவஞான முனிவர் நூல் நிலையமும், சென்னையில் மறைமலை யடிகள் நூல் நிலையமும், பல்லாவரத்தில் மறைமலையடிகள் கலை மன்றமும் நடத்துகின்றது. மேலும் சமய மாநாடுகளும் இடையிடையே நடத்துவதுண்டு. உடலிலே ஏந்த நூற்பதிப்புக்

கழகமும் நூல் தினிபயங்களை நடத்துவதில்லை என்பது இங்கே நினொவ்கூர்ந்து கழிபேருவகை யடைதற்குரியது

'செந்தமிழ்ச் செல்லி' என்னும் திங்கள் இதழை 19 ஆண்டு களாகக் குறிக்கோளோடு இன்றுவரை இடையைறவு படாமல் சிறப்பாகக் கழகம் வெளியிட்டு வருகின்றது. அது வரலாற்றுக் களஞ்சியமும் கலைக் களஞ்சியமுமாகும். உலகிலே பதிப்பகங்கள் இதழ் வெளியிடுவதுண்டு. ஆனால் நூல் நிலையம் நடத்துவதில்லை. இது தமிழகத்துக்குச் சிறப்பூட்டும் ஒரு புதுமைச் செயலாகும்.

1927 முதல் கழகம் பள்ளிகட்கும் கல்லூரிகட்கும் பயன் படத்தக்க ஒரு சில துணைப் பாடநூல்களும், தமிழ்ப் பாடநூல் களும் வெளியிடத் தொடங்கிறது. படிப்படியே பள்ளிகட்குமிய இலக்கண நூல்களும் கணித நூல்களும் வெளியிட்டது. அவை சில பள்ளிகளில் பாடமாக வைக்கப் பெறுவதுண்டு. துணைப் பாட நூல்கள் ஒரோவொருகால் கல்லூரிகட்குப் பாடமாக வைக்கப் பெறும். அவற்றிற்கும் பெரும் போட்டியுண்டு. என்னும் தமிழிலும் சமயத்திலும் பற்றுள்ள பள்ளி ஆசிரியர்களிலிருந்து சிலரும் மாவட்டக் கழகத் தலைவர் செயலர்களிலிருந்து சிலரும், நகராட்சித் தலைவர் ஆணையர்களிலிருந்து சிலரும் செய்துவந்த உதவிகள் பாராட்டுதற்கியன. கழகம் இதுவரை மூன்று நூல்நிலையங்களையும், புலவர் கல்லூரி, குழந்தைப் பள்ளி ஆசியலற்றையும் நடத்திவருவதோடு பல இலக்கிய மாநாடுகளையும் சமய மாநாடுகளையும், நான்கு பெரு விழாக்களையும் நடத்தி யுள்ளது. அம் மாநாடுகளினால் என்றும் நின்று பயன்படும் சொற்பொறிவு நூல்களும், புடங்களோடு ஆராய்ச்சிக் கட்டுரைகளடங்கிய யலர்கள் நான்கும் வெளியிடப் பெற்றுள்ளன.

1970 இல் தமிழக அரசு தானே பாடநூல்களை வெளியிடத் தொடங்கியமையினால் கழகப் புத்தக விற்பனை வரவரக் குறையத் தொடங்கியது. அதனால் கழகம் நடத்திவரும் மறைமலையடிகள் நூல் நிலையம், சிவஞானமுனிவர் நூல் நிலையம். மறைமலையடிகள் கலைமன்றம் ஆசியலற்றை நடத்துவதற்கும் மேலும் அவற்றை வளர்ப்பதற்கும் வருவாய் போதவில்லை. எனவே தமிழக அரசிடமும் நடுவணரசிடமும் பொருளுதவி பெற விண்ணப்பம் அனுப்பி முயன்று வருகின்றோம்.

இன்றைய நூற்பதிப்புக் கழகத்தின் நிலை இதுவென விளக்கப் பெற்றுள்ளது.

பொதுவாகப் பாடநூல்களைக் கருதிப் பல நூற்பதிப்பு நிலையங்கள் நாகர்கோயில், நெல்கீலி, மதுரை, திருச்சி, குடந்தை, கோவை, ஈரோடு, சேலம், சென்னை முதலிய நகர் வளில் தோன்றின. பாடநூல்களை வெளியிட்டமையால் கிடைக்கப்பெறும் ஊதியத்தைக் கொண்டு ஒரு சில பதிப்பு நிலையங்கள் இலக்கணம், இசுக்கியம், புதினம், நாடகம், அறி வியல், ஆராய்ச்சி முதலான நூல்களை வெளியிடலாயின. சிலர் வினாவிடை நூல்களை வெளியிட்டுப் பெரும்பொருள் ஈட்டுவாராயினர். புலவர் கல்லூரிக்குரிய இலக்கண இலக்கியங்கட்டும் கல்லூரி ஆசிரியர்களில் ஒரு சிலர் வினாவிடை விளக்கம் போன்ற நூல்களை வெளியிடுகின்றனர். அரசு பள்ளிப் பாடநூல்களை வெளியிடுகின்றமையால் பாடநூல்களைப் பெரும்பான்மையாகவும் ஏனைய நூல்களைச் சிறுபான்மையாகவும் வெளியிட்ட நூற்பதிப்பு நிலையங்கள் பல ஒழிந்து போயின. அவற்றை நடத்தியவர் வெவ்வேறு துறைகட்டுப் போய் விட்டனர். சிலர் அரசு பாடநூல்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி விற்பதில் இறங்கியுள்ளனர்.

காதற் கதைகளுள் நூல்களையும், புதினங்களையும், இதழ் களையும், மக்கள் படிப்பதாலும், மாணவர்கள் மூல இலக்கண இலக்கியங்களை வாங்காமல் வினாவிடை நூல்களை வாங்கிப் படிப்பதாலும், ஆசிரியர்களிற் சிலரும் மாணவர்களை அவ்வாறு படித்தால் எனிதிலே தேர்ச்சி பெறவாமென்று கூறுவதாலும், மூல இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது.

அரசியல், காதற் செய்திகள், கொள்ளை, திருட்டு, படக் காட்சிக் குறிப்புகள், கவர்ச்சிதாரம் படங்கள் ஆகியவை வெளி யிடப்பெறும் இதழ்கள் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளங்களைப் பெரிதும் கவர்வதால் சிறந்த இலக்கியங்கள், அறிவியல் ஆய்வு நூல்கள் முதலியவற்றைப் படிக்கிற பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. பள்ளி கல்லூரி நூல் நிலையங்கள், கூடுதலான கழிவு கிடைக்கப் பெறுகிற நூல்களை மிதுதியாகவும் கழிவு குறைவுள்ள நூல்களைக் குறைவாகவும் வாங்குகிற பான்மையும் காணப்படுகிறது. பட்டியலில் குறிக்கப்பெறும் வழக்கமான வணிகக்கழிவேயன்றிக் கூடுதல் கழிவுத் தொகையினைத் தனியே பெறுகின்ற முறையும் தெரிகின்றது. புலவர்மிக்க ஆசிரியர்கள் ஆராய்ந்து அரிய நூல்களை எழுதுவதற்கும் அவற்றை நேர்மையுள்ள பதிப்பகங்கள் ஏற்று அச்சிடுவதற்கும் ஊக்கந் தரமற் போவதும் காணப்பெறுகின்றது.

மாத இதழ்களில் முதன்முதல் ஆனந்தபோதினிதான் ஆண்டுக் கையொப்பம் ஒரு ரூபாய் வைக்கப்பெற்றுப் பல ஆயிரம் படிகள் விற்கப்பெற்றன. அதனையறிந்து ஆனந்த குணபோதினி. ஆனந்த விகடன், பிரசண்டவிகடன், அவற்றை எடுத்துக் கல்வி, குழுதம் ஆகிய இதழ்கள் பல்லாயிரக்கணக்கில் கிழமை தோறும் விற்கப்பெறுகின்றன. ‘கலைமகள்’ தொடக்கத் தில் இலக்கியக் கட்டுரைகளையும் டாக்டர் சாமிநாதையர் நூல் களைப் பின் இணைப்பாகவும் வெளியிட்டு வந்தது. பின்பு கைதகள், கவர்ச்சி தகுஞ் செய்திகள் முதலியவற்றைப் படங்க ஞடன் வெளியிடலாயிற்று.

அரசியல் நோக்கங் கொண்டு பல நாள் இதழ்கள், கிழமை இதழ்கள், திங்கள் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற் சில தோன்றி மறைவதையும் காண்கின்றோம் பொதுமக்கள், மாணவர்கள் நேரங்களையும் இவ்விதழ்களே பெரும்பாலும் கவர்கின்றன. எனவே ஏக்கள் சிறந்த இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், அறிவியல் நூல்கள், மக்கள் நல்வாற்வக்குரிய புதினங்கள், நாடகங்கள் முதலியவற்றை விரும்பி வாங்கிப் படிப்பதில்கூ.

அங்ஙனம் வெளியிடப்பெறும் ஒரு நூலை ஆயிரம் படிகள் அச்சிட்டால் அது விற்பதற்குப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அதனால் அதனை உழைப்பெடுத்து எழுதும் ஆசிரியர்க்கோ அதனைப் பதிப்பிடும் நிலையங்கட்கோ போதிய ஊதியம் கிடைப்பதில்கூ.

சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், குறள்கூறும் சட்டநெறி, சட்டவியல், தீங்கியல் சட்டம், சட்டமன்ற நடைமுறை, கொசு ஒழிப்பு போன்ற நூல்கள் விற்பதற்குப் பத்து ஆண்டுகட்கு மேலாகின்றன. அதனால் அவற்றை எழுதிய ஆசிரியர்கள் பெற்றவரும் ஊதியம் மிகவுங் குறைவாக இருப்பதால் அவர்கட்கு மேலும் புதிய ஆராய்ச்சி நூல்கள் எழுதுவதற்கு ஆக்கம் ஏற்படுதற்கில்கூ.

கழகம் கிளையினைச் சென்னையில் தொடங்கியபோது புத்தகப் பதிப்பாளர்களாகவுள்ள ரிப்பன் புத்தக நிலையம், புட்பாதச் செட்டியார் கம்பெனி, ஆரமுக நாவலர் அச்சுக்கூடம், டாக்டர் வே. சாமிநாதையர் இல்லம், பி. நா. சிதம்பர முதலியார் புத்தக நிலையம், வை. மு. கோபாலகிருட்டின மாச்சாரியார், சே. கிருட்டினமாச்சாரியார், சி. சி. குமரசாமி

நாயுடு சன்க, ஆளந்தபோதினி நிலையம், பிரம்பூர் செல்வக் கேவராய முதலியார் சன்க, ஒற்றுமை நிலையம், விவேக போதினி நிலையம், பூமசன் விலாசம், இரத்தின நாயக்கர் புத்தக நிலையம், வாயிள்ளா இராமசாமி சாத்துருஷு புத்தக நிலையம் முதலான புத்தக நிலையங்களிலிருந்து அவரவர்கள் அச்சிட்ட நூல்களை வாங்கி வந்து விற்பதுண்டு. சென்னைப் பல்கலைக் கழகம், இராமகிருட்டின மட்டும், அடையாறு தியசாபிக்கல் கழகம் ஆகிய பதிப்பு நிலையங்களிலிருந்தும் புத்தகங்களை வாங்கி விற்பதுண்டு. மேலும் பல்லாவரம் மறைமலையிடகள் பொது நிலைக் கழகம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கோபாலகிருட்டினாக் கோன் புத்தக நிலையம் ஆசியவற்றிலிருந்தும் புத்தகங்களை வரவழைத்து விற்று வாந்துண்டு. இவை அல்லாமல் மயிலாப்பூர், பெத்துநாயக்கன் பேட்டை, புரைபாக்கம், திருவல்லிக்கேளி, இராய்பேட்டை, கோமளீசுரன் பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தனிப்பட்ட சிலர் வெளியிட்ட நூல்களையும் வாங்கி விற்பனை செய்வதுண்டு.

பள்ளிப் பாடநூல்களை சி. சி. குமாரசாமி நாயுடு சன்கக்குப் போக்கிரியர் கா. நமச்சிவாய முதலியார் எழுதிக் கொடுத்து அவற்றின் விற்பனையிலிருந்து கிடைக்கும் ஊதியத்தில் பெரும் பொருள் பெற்று மதிக்கத்தக்க செல்வராக வாழ்ந்தனர். எப்போதும் அவர்கள் இல்லத்தில் ஆசிரியன்மார் சிலர் தங்குவதைக் காணலாம். அவர்கள் கோடை விடுமுறையில் உதகைக்குச் சென்றால் அவர்களோடு ஆசிரியர் சிலர் சென்று அவர்கள் அரவணைப்பில் தங்குவதுண்டு.

1820க்குப் பின் தில்லையம்பூர் சந்திரசேகர முதலியார், திருத்தணிகை கந்தப்ப ஜூயர், திருத்தணிகை விசாகப் பெருமானையர், சரவணப் பெருமானையர், இராமாநுச கணிராயர், குணவீர பண்டிதர், வீராட்சிமங்கலம் மழவை மகாவிங்கையர், தி. சிவன்பிள்ளை முதலியவரும் 20 ஆம் நூற்றுண்டில் கன்னகும் அ. குமாரசாமி பிள்ளை, கவாமிநாத பண்டிதர், பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நுண்கலை அறிஞர் பா. வே. மாணிக்க தாய்க்கர் முதலியோரும் பல நூல்களை வெளியிட்டுள்ளனர்.

இயற்றமிழாசிரியர் இராமாநுச கணிராயர் இயற்றிய ‘நன்னூல் விருத்தியுரை’ 1847இல் அச்சிட்டு வெளியிடப் பெற்றது இவ்வரைக்குச் சாத்துக்களி வழங்கியோர் தொல் காப்பியம் வரதாரா முதலியார், அட்டாவதானம் வீராசாமிக் கணிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், சேமங்கலம் தமிழ்ப் புல்கை நாராயண உபாத்தியாயர் ஆகியோராவர். தமிழ்

புலமையுடைய W. H. துரு, டி விளார்க் ஆகியோரும், சி. டி. பிரவுன் அவர்களும் ஆங்கிலத்தில் பாராட்டுரை வழங்கியுள்ளனர்.

156 படிகட்டு 72 பேர் கையொப்பம் அளித்துள்ளனர். இவர்களில் 32 பேர் மேண்ட்டினர்களாவர். அம் முப்பத்திருவரில் தவத்திரு துரு 12 படிகளும், டி. விளார்க் 3 படிகளும், வெப்டனென்ட் கர்னல் பிரவுன் 6 படிகளும், தவத்திரு ரோட்சர்ஸ் 10 படிகளும், தவத்திரு நிம்மோ 3 படிகளும், நன்னூல் பாயிரம் மொழிபெயர்ப்பாளர் தவத்திரு எச். பவர் 6 படிகளும் தவத்திரு பிரதர்டன் 2 படிகளும் வாங்கியமை மிகவும் பாராட்டுதற்குரியது. சென்னைத் தமிழ்ப் புத்தகக் கழக (Madras School book Society) த்தார் மட்டும் 15 படிகட்டுக் கட்டளை கொடுத்தனர். 1847இல் நன்னூல் விருத்தியுரை வெளியிடுவதற்கு மேண்ட்டினர்களும் தமிழக அறிஞர்களும் முன்பணங் கொடுத்து நூல் வெளிவர உதவியது எத்தனை பாராட்டுதற்குரியதென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

1820க்குப் பின் பதிப்பிக்கப் பெற்ற சில நூல்களில் விலைக்குக் கிடைக்கப்பெறும் நூல்கள் இவை என்றும், பதிப்பித்து வரும் நூல்கள் இவை என்றும், இனிப் பதிப்பிக்கப்பெறும் நூல்கள் இவை என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி இங்கே விளக்குவது இன்றியமையாததாகும்.

1855 இல் சென்னை சரசுவதி அச்சக்கூடத்தில் இப்போது பதிப்பிக்கப் படுவன என்ற தலைப்பில்,

1. ஒருசொற் பலபொருட் பெயர்த் தொகுதியுரை
2. தஞ்சைவாணன் கோவை
3. இருநாத சேதுபதி ஒருதுறைக் கோவை

என்ற நூல்களும், இனிப் பதிப்பிக்கப் படுவன என்ற தலைப்பில்,

1. வீரசோழியம், 2. இலக்கண விளக்க மூலம், 3. சமுத்திர விலாசம், 4. உத்தண்டன் கோவை என்ற நூல்களும் காணப்படுகின்றன.

காஞ்சி நாகவிங்க முனிவரால் இந்து தியாலஜிகல் அச்சக்தத்தில் சிவன்பிள்ளை உரையுடன் கூடிய ‘பிங்கல நிகண்டு’ 1890 இல் பதிக்கப் பெற்றது. அதன்கண் அச்சிடப் பெற்றவை என்ற தலைப்பில் ‘டரிச்சொல் நிகண்டு’ காணப்பெறுகின்றது. இனிப் பதிப்பிக்கப் படுபவை என்ற தலைப்பில்,

1. யாப்பருங்கல விருத்தி, 2. இசை மரபு, 3. பரத சூடா மணி, 4. இசைநுணுக்கம், 5. பண்ணிருப்படலம், 6. வணையாபதி, 7. பண்ணிருபாட்டியல், 8. கவிசாகரம், 9. பிரபந்ததீபம், 10. தொல்காப்பியம் சொல், கல்லாடனாருகரை, 11. இவேவணு ராத்தியர் குத்திர அகராதி, ஆகிய 11 நூல்கள் காணப்பெறு வின்றன. இவற்றில் 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 11 ஆகிய நூல்கள் வெளியிடப் பெற்றனவாகத் தெரியவில்லை. ஆனால் பவானந்தர் கழகம் பிற்காலத்தில் யாப்பருங்கல விருத்தியை வெளியிட்டது. மேலும் கழகம் 'தொல். சொல். கல்லாடனார் உரை', 'வணையாபதி விடுதிச் செய்யுள்கள்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. இசை மரபு, இசை நுணுக்கம், பரத சூடாமணி போன்ற இசை நூல்கள் வெளியிடப் பெறுமல் மறைந்து போனமை மிகவும் வருந்து தற்குரியது.

சென்னை முத்தமிழ் அச்சுக்கூடத்தில் 1860 இல் அச்சிடப் பெற்ற திருக்கோவையார் உரை நூலில் காணப்படும் அச்சிற் பதிப்பிக்கப்பெற்ற நூற்பட்டியலிலுள்ள 17 நூல்களும் யாழ்ப் பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரால் பதிக்கப் பெற்றவை எனத் தெரிகிறது. அச்சிற் பதிகப் பெறும் நூல்கள் 1. பெரிய புராணம் சூடனங்களோடு, 2. திருவள்ளுவர் பரிமேலழகருகரை, 3. தருக்க சங்கிரகம் அன்னப்பட்டியம் ஆகிய மூன்றும் சிலத் திரு ஆறுமுக நாவலர் அச்சிட்டு வெளிப்படுத்தியவையாகும்.

ஆனால் இனி அச்சிற்பதிக்கப்பட்டு என்ற தலைப்பில் காணப் பெறும் 59 நூல்களில் தொல்காப்பியம் இளம்பூரணர் உரை, வ. உ. சிதம்பரனாராலும், தொல்காப்பியம் சொல் சேஞ்வணைய மும், தொல்-எழுத்து, சொல், பொருள், நச்சினார்க்கினியருகரை யும், இறையனாரகப் பொருளுரையும், வீரசோழியம் உரையும், கலித் தொகை உரையும் சி. வை தாமோதரனாராலும் சீவக சிந்தாமணி உரை, சிலப்பதிகாரம் உரை, மணிமேகலை உரை, புறநானூறு உரை, புறப்பொருள் வெண்பாமாலை உரை, ஆகிய ஐந்தும் டாக்டர் உ. வே. சாமிநாதையவர்களாலும் 1911இல் கல்லாடம் உரை ரிப்பன் அச்சுக்கத்தாராலும் மற்றும் நூற்களிற் சில வெல்வேறு பதிப்பாளர்களாலும் வெளியிடப் பெற்றுள்ளன. ஆனால் சோமவார கற்பம், உருத்திராக்க வசிட்டம், ஆசௌச தீபிகை, பிராயச்சித்த சமுச்சயம், அருங்கலச்செப்பு உரை ஆகிய ஐந்து நூல்களும் வெளியிடப் பெற்றனவாகத் தெரியவில்லை.

பழம் பதிப்பு நூல்களில் இந்தப்படி பதிப்பிவிருக்கிற நூல்கள் இனிப் பதிப்பிக்கப் பெறும் நூல்கள் என்று காணப்

பெறுகின்றன. அப்படிக் காண்பவற்றில் சில அச்சிடப் பெற்று வெளிவந்தனவாகத் தெரியவில்லை. அவற்றில் ஒன்று 'காக்கக பாடினியம்'

அச்சிடுதற்கு ஆயத்தமாகவுள்ள நூல்கள் அழிந்தொழிந்து போவதுபோல அச்சிடப்பெற்ற நூல்களிற் சிலகூட எங்குக் கிடைக்கும் என்று தெரிதற்கில்லாமல் ஒழிந்து போவதைக் கண்டு வருகிறோம்.

தனிப்பட்டவர் பலர் தம்மிடமுள்ள நூல்களை அச்சிட்டு அவை விற்கப் பெறுமல் பொருளிழந்து துன்புற்றனர். பலர் இருந்துடிடந் தெரியாமல் போனதுமுண்டு.

கழகந் தோன்றிய பின் மறைந்து மடிந்து போன பதிப்பு நிலையங்கள் பல உள். ரிப்பன் பதிப்பு நிலையம், குட்பரதச் செட்டியார் பதிப்பு நிலையம், பி. நா. சிதம்பர முதலியார் பதிப்பு நிலையம், பூமகள் விலாச புத்தக நிலையம், கோ. வடிவேலு செட்டியார் பதிப்பு நிலையம், வைத்தியராமையர் கம்பெனி, கவியாணசுந்தரமையர் கம்பெனி, பி. ஆர். இராமையர் கம்பெனி, ஜி. ஏ. நடேசன் கம்பெனி முதலியன மறைந்து போயின. ஜி. ஏ. நடேசன் கம்பெனி நடத்திய 'இந்தியன் ரிசிபு' என்ற இதழை திரு டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் குடும்பத்தினர் வாய்கி நடத்துவதாகத் தெரிகிறது.

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்து வைத்திருந்த நூல்களையும் கவுடிகளையும் திருவாட்டி ருக்குமணி அம்மையார் அவர்கள் ஏற்றுத் திருவாள்மியூரில் புதிய கட்டிடங்கட்டி டாக்டர் சாமிநாதையர் நூல் நிலையத்தை நடத்து வின்றனர். டாக்டர் ஜூயர் அவர்கள் நூல்களில் பெரும்பாலன வற்றை அந்த நூல் நிலையமே வெளியிட்டுவருகின்றது.

மறைத்திரு மறைமலையடிகள் நூல் நிலையத்தை கைவித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஏற்று 1958 இல் சென்னை இலின்கிச் செட்டித்தெரு 105 ஆம் எண் கட்டிடத்தில் நடத்தி வருவதோடு அவர்கள் எழுதி விற்றுவந்த நூல்களையும் இக் கழகம் ஏற்று அச்சிட்டு அவர்கள் விருப்ப ஆவணத்தில் குறிப் பிட்டுள்ளபடி விற்பனை சூதியம் அளித்து வருகின்றது.

தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்கள் நூல்கள் சில ஆண்டுகள் அச்சிடப்பெறுமல் இருந்தன. அவர்கள் அண்ணானார் திரு வி உலகநாது முதலியார் அவர்களின் பெண் மக்கள் இருவரிடையேயுள்ள பினாக்கினை யான் முயன்று நீக்கி

இருவர்க்கும் திரு. வி. க. நூல்களைப் பகிர்ந்தளித்து வெளியிடச் செய்ததோடு அவர்களுடைய ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற நூல் மட்டும் கழகவழி அச்சிட்டு விற்பனை ஊதியம் இருவர்க்கும் பகிர்ந்தளிக்கப் பெறுகின்றது.

பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார் எழுதி அச்சிட்டு வைத்திருந்த நூல்களை அவர்களுடைய பேரன் மார்கள் விற்காமல் பல ஆண்டுகள் மரப் பேழைகளிற் பூட்டி வைத்து விட்டனர். சில திங்கட்டு மூன் அவற்றை விலை கொடுத்து வாங்கி அழகிய கட்டடங்கள் செய்து கழகம் விற்று வருகின்றது. அவர்கள் தமது ஆராய்ச்சிக்குத் தொகுத்து வைத்திருந்த ஜநாற்றுக்கு மேற்பட்ட பழைய நூல்கள் மறைமலையிடகள் நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றன.

சில பதிப்பு நிலையங்கள் பொருள் முட்டுப்பாட்டினாலும் கால்வழியினர் தகுதி யுடையவர்களாக இல்லாமையினாலும் மடிந்துவிட்டன. அரசு பாடநூல்களை அச்சிட்டமையினால் அவற்றைக் கொண்டு வாழ்ந்த பதிப்பு நிலையங்கள் பல ஒழிந்து போயின. அதனால் பலதுறைகளில் நூல்களை எழுதும் அறிஞர் பெருமக்கள் பேனுவுக்கும் வேலையில்லாது போயிற்று.

அறிவுடைய பெருமக்கள் தகுதியறிந்து அவர்கள் அறிவாற்றல்களை வெளிக் கொணர்தற்கு வேண்டியவற்றைச் செய்வதற்காகத் தக்க பதிப்பகங்களுக்கு அரசு பொருளுத்துவி செய்ய வேண்டிய கடப்பாடுடையது.

இங்கே தமிழகத்திலுள்ள மூன்று சைவத் திருமடங்கள் திருமுறைநூல்களையும், சைவசமய சாத்திர நூல்களையும் வெளி யிட்டு வருவதைக் குறிப்பிடவேண்டுவது இன்றியமையாத தாகும்.

கழகம் தொடர்க்கி இருபது ஆண்டுகட்குப்பின் திருப்பளந்தாள்மடம் குமரகுருபர் அடிகள் பேரால் அறக்கட்டளை நிறுவிப் பன்னிருதிருமுறை, குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, திருக்குறள் உரை முதலிய நூல்களை அச்சிட்டுக் குறைந்த விலைக்கு விற்றுவருவது மிகவும் போற்றுதற்குரியது. ‘குமரகுருபர்’ என்ற திங்கள் இதழையும் தொடர்ந்து வெளி யிட்டு வருகிறது.

அதனையுடுத்துத் தருமபுர ஆதீனத்தினர் திருமுறைகட்டு உரை, மெய்கண்ட சாத்திர உரைநடை, செய்கண்ட சாத்திரம்

முதலீय நூல்களை அச்சிட்டு விற்றுவருவதும் பாராட்டற்குரியது. இம் மடத்தினர் வழி 'ஞானசம்பந்தம்' என்ற பெயரில் திங்களிதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

திருவாவடுதுறை ஆதீனத்தார், கணபதி, முருகன், ஆடல்வல்லான் ஆகிய மூன்று நூல்களையும் வண்ணபபடங்க ஞடன் விளக்கம் எழுதி வெளியிட்டிருப்பதோடு, திருமந்திரத்தைப் பகுதி பகுதியாக விளக்கமெழுதி வெளியிடுவதும், திருவாசகத்துக்கு விளக்கவுரை யெழுதி வெளியிட்டுள்ளதும் போற்றி மகிழ்தறகுரியன.

அச்சுக்கலை வந்தபின் எத்தனையோ தமிழ் அறிஞர் பெருமக்கள் தாங்களே தங்களிடமிருந்த ஏட்டுச் சுவடிகளையும் தம் நண்பர்களிடமிருந்த சுவடிகளையும் கொண்டு பேருழைப் போடு நூல் வடிவில் அச்சிட்டு வெளிப்படுத்தினர். அதற்கு இக் காலத் தமிழ் அறிஞர்கள் என்றென்றும் நன்றி செலுத்துப் படப்பாடுடையவர்களாயிருத்தல் வேண்டும். நூல்களை வெளியிட்டபின், விறப்பையாகத் காத காரணத்தால் எத்தனையோ குடும்பங்கள் பொருளிழந்து துங்புற்றமையினை நினைந்து நாம் எங்ஙனம் வருந்தாமல் இருக்க முடியும்.

இப்போதாவது பதிப்பு நிலையங்கள் வெளியிடுகின்ற நூல்களை வாங்கி அந் நிலையங்களையும், நூல்களை ஆக்கிய ஆசிரியர்களையும் போற்றுவது கற்றறிந்தார் கடன் என்பதை உணரும்படி வேண்டிக் கொள்ளுகின்றும்.

அரசு பாட நூல்களை வெளியிடுவதனால், பல துறைகளில் நூலெழுதக் கூடிய அறிவாற்றல்விகங் ஆசிரியன்மார் அனைவர்க்கும் நூலெழுத வாய்ப்பில்லை. அவர்கள் நூல்கள் எழுதினாலும் அவற்றைப் பதிப்பகங்கள் ஏற்று அச்சிடுவதற்கில்லை. அப்படி அச்சிடினாலும் அவை விற்பதற்கொ அதனால் ஆசிரியர்கள் தகுந்த ஒத்தியம் பெறுவதற்கொ வழியில்லை. சில பதிப்பு நிலையங்கள் செய்துவந்த தவறுகட்காக அரசு பாடநூல்களை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது என்று கொல்வது பொருத்தமாகாது.

பதிப்பு நிலையங்கள் வெளியிடும் நூல்களையெல்லாம் ஆய்வு செய்து குற்றங் குறைகளை யெடுத்துச் சொல்லித் திருத்தஞ் செய்வதற்குப் பாட-நூல் ஆய்வுக்கும் இருந்தது. இப்போது அரசே நூல்களை வெளியிடுவதால், ஆய்வுக்கும் இருப்பதற்கில்லை. ஒருவர் எழுதியதை மற்றவர் கூர்ந்து படித்துத் திருத்துவர் என்று தம்புதற்கில்லை. புடைவை, கைப்புல்வெளி

போன்ற சரியான சொற்களைத் தவறு என்று முன்பு ஒருமுறை கழகப் பாடநூல்களை ஒப்புக்கொள்ளலீல்லை. அதை திருத்த மாண சொற்களை எடுத்துக் காட்டியின் ஏற்றுக்கொள்ளல் பெற்றன. இப்போது அப்படிச் சொல்வதற்கு இடமில்லை. மேலும் மாநில முழுமைக்கும் ஒரே புத்தகமாக இருப்பதால் வினாவிடை புத்தக விற்பனை அளவு, பாடநூல் விற்பனையாவ தில்லை என்பதையும் ஆராய்ந்து உண்மை காணலாம்.

பல கட்டுப்பாடுகளுடன் குறைந்த கழிவு கொடுக்கப் படுவதால், மாணவர் அனைவரும் அரசு பாடநூல்களை வாங்கு விண்ணனர் என்று சொல்வதற்கில்லை. ஆசிரியர் பலர் வினா விடைகளைக் கொண்டே பாடஞ்சொல்வதும், வினாவிடை நூல் இருப்பதால் மாணவர் ஆசிரியர்களைப் புறக்கணிப்பதும், தேர்வு நேரத்தில் வினாவிடை நூல்களுள் சில பகுதிகளைப் படித்துத் தேர்வு எழுதினால் போதும் என்று மாணவர்கள் கருதுவதும் யாவரும் அறிந்தனவே.

பதிப்பு நிலையங்கள் தவறு செய்வது அறியின் அவர்களை அத்துறையினின்றும் அகற்றலாம். அதற்காகப் பாடநூல்களை அரசு ஏற்று நடத்துவது என்பது ஒப்புக்கொள்ளக் கூடியது ஆகாது.

அரசு பாடநூல் வெளியீடுகளினால், அரசுக்குப் பேருதியம் காட்டும் வழியில் நிறுவனப் பொறுப்பாளர்க்குப் புகழ் ஏற்பட வாம். ஆனால் அறிவாளர் பலர் தம் அறிவை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. ஒவியர்கள், அச்சக்கட்டநை செய்பவர்கள், அச்சகத்தார் முதலிய பலர்க்கு வேலை வாய்ப்பில்லை.

பாடநூல் வெளியீட்டுத் துறையில் புதுமை காட்டும் பதிப்பாளர் சிலர் மனம் மடிந்தவர்களாயினர். இதனை அரசும் பொதுமக்களும், சிந்தித்து முடிவு செய்தல் வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பொது நூல்களும் ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் தனிப்பெற நூல்களும்

தமிழ் நாட்டிலே ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்ட பொது நூல்கள் இருக்கும்போது நல்ல நூல்களை வெளியீடும் பதிப்பு நிலையங்கள் பொருள் முட்டுப்பாட்டினால் துன்புறு தற்கும் மடிந்து போவதற்கும் காணமென்ன என்று கேட்கலாம். அதற்குக் கீழே விளக்கந் தருகின்றேன்.

யீட்டு வரிகளோடு சேர்த்து நூலக வளர்ச்சிக்கென ஒரு பகுதி வாங்கப்படுகிறது. அப்படி வாங்கப் பெறுந் தொகைக்குச் சமமான தொகை அரசும் மாவட்ட நூலகங்கள்க்கு வழங்குகிறது. அங்களங் கிடைக்கப்பெறுந் தொகையிற் பெரும்பகுதி நூலகப் பணியாளர்க்கட்டுரிய சம்பளம், கட்டிட வாடகை, மற்றும் சில்லறைச் செலவுகள் ஆகியவற்றிற்குக் கொடுத்ததுபோக என்சிய சிறு தொகை கொண்டு போதிய அளவு புத்தகங்களை வாங்க முடிவதில்லை என்று பேசப்படுகின்றது. இவ்வாண்டில் மாவட்ட நூலகங்கள் எந்த இதழையும் வாங்கக்கூடாது என்று பொது நூலகர் ஆணை அனுப்பியுள்ளராம். மேலே கூறப்பட்ட செலவுகளையெல்லாம் அரசு கொடுத்துவிட்டுப் புத்தகங்களை வாங்குவதற்கெனத் தனித்ய கணிசமான தொகை வழங்குதல் வேண்டுமென்பது நூலகத் துறையிலுள்ளவர்களின் கருத்தாகும்.

நூலகத்துறைக்கெள திரு. வே. தில்லைநாயகம் எம். ஏ., எம். எல். எஸ். பொது நூலக இயக்குநராக 30-7-1972இல் அமர்த்தப் பெற்றார். நல்ல நூல்கள் வெளிவருவதற்கும் அவற்றை ஆகும் அறிஞர்கட்டு ஊக்கம் அளிப்பதற்கும் அவற்றை ஏற்று அச்சிடும் பதிப்பு நிலையங்கட்கு உதவி புரிவதற்கும், தமிழ்த்துறையிலும் நூலகத் துறையிலும் உயரிய பட்டங்கள் பெற்றவர்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கட்குப் பயன்படும் வகையில் பலதுறை நூலகளைத் தொகுத்து வைத்து நடத்தும் நூல் நிலையங்கட்கும் உதவி செய்வதை பொது நூலகர்க்குரிய தனிப்பெருங் கடமையாகும்.

இவற்றைக் கவனித்துப் பொது நூலக இயக்குநர் காய்தல் உவத்தவின்றி நல்லுள்ளத்தோடு உதவி செய்வார்களாயின், பயன் தரும் நூல்களை ஆராய்ச்சி அறிஞர்கள் ஆக்குவர். அவை கட்டாயம் நூல் நிலையங்களிலே இடம் பெறும் என்ற நம்பிக்கை யோடு பதிப்பு நிலையங்கள் அவற்றைத் துணிந்து வெளியிடும்.

பதிப்பு நிலையங்கள் வாழுவும் ஆராய்ச்சியாளர்கட்குரிய நூல்நிலையங்கள் சீரிய முறையில் தொண்டாற்றவும் செய்வதற்குரிய கடமை பொது நூலகர்க்கே உண்டு என்பதைச் சூடிடிக் காட்டி இதுவே ‘நூற்பதிப்பகங்கள் முடிவு ஏதன்?’ என்பதற்கு விடை தரும் என இத்துடன் நிறுத்துகின்றேன்.

கலைப்பொருட்டால் கல்லா நூல்களையின் யாரும் விலைப்பொருட்டால் நூல்பதிப்பாரில்.

வ. சுப்பையா.

ஒசனித்தல்

(Migration of Birds)

[பி. எல். சாமி பி. எஸ்.]

சிலப்பதிகாரத்திலும் சீவக சிந்தாமணியிலும் ‘ஒசனித்தல்’ என்றென்று சொல் பயில்கின்றது. இந்தச் சொல் வேறு எந்தத் தமிழ் நூல்களிலோ, பிற எந்தத் திராவிட மொழிகளிலோ வழங்கியதாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இச்சொல் அரியதோர் அறிவியல்களைச் சொல்லாகவே (Scientific terminology) காணப்படுகிறது.

“என்றாழ் கின்ற குன்று கெழு நன்னட்டுக் காடுதீப் பிறப்பக் கணையெரி பொத்திக் கோடையொடு புகுஞ்சு கூட்ட வாண்ட வேணில் வேங்கன் வேற்றுப்புலம் படர ஒசனிக் கின்ற வறுவெயிற் கடைஞாள்”

—சிலப்பதிகாரம்-ஆர்காண் காலை 125

“ஒசனித்தல்—வெக்கையாற் றலையெடுத்தல்; கடைநாள்-வேணிற் பின்னால் கழிகிற நாளிலே; சிந்தாமணியிலும் ‘ஒசனிக் கின்ற அன்னம்’ என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் விளக்கம் கூறியுள்ளார். அடியார்க்குநல்லார், “கடைநாள்—பருவத்தின் கடை நாள், ஒசனித்தல் போதற்கு ஒருப்பட்டு முயறல்; ஒரோர் தேயத்திற்கு ஒரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப்புலம் படரவேண்றுர்” என்று விளக்கம் கூறியுள்ளார். அநும்பக உரையாசிரியர் குறிப்பிட்ட சிந்தாமணிப் பாட்டில் அன்னம் ஒசனிக்கின்றதாகக் கூட்டப்பட்டுள்ளது.

“உடைத்திரை முத்தஞ்சிந்த வோசனிக் கின்ற வண்ணம் படர்கதிர்த் திங்க ளாகப் பரக்குவான் பூத்க தெண்ணு அடர்பினி யவிழு மாம்ப லலைகடற் கானற் சேர்ப்பன் குடைகெழு வேந்தற் கிப்பா ஒற்றாக கூற வுற்றேறன்.”

—சிந்தாமணி - முத்தியிலம்பகம் 54

“முரிகின்ற திரை முத்தைச் சிந்துகையாலே அதற்கு வெருவிச் சிறையடித்துக்கொள்கின்ற அன்னம்” என்று நச்சினூர்க்கிளியர் இப்பாட்டின் முதல் வரிக்குப் பொருள்கூறி யுள்ளார். அநும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகாரத்தில் கூறிய அரிய சிறந்த உரையை மறந்து

'ஒசனிக்கின்ற அன்னம்' என்ற தொடர்க்கு நச்சினார்க்கினியர் பொதுவாகப் பொருள் கூறியுள்ளார். ஆனால், ஒசனிக்கின்ற அன்னம் என்பதற்கு வெக்கையால் தலையெடுக்கின்ற அன்னம், பருவத்தின் கடைநாள் போதற்கு ஒருப்பட்டு முயலும் அன்னம் என்று பொருள் கூறுவேண்டும். வெக்கையென்பது கடும் வெயிலைக் குறிக்கும், கடுமையான வெயிலால் வரும் வேளால் கட்டியை வெக்கை என்று கூறுவது இன்றும் கொங்கு நாட்டு வழக்கமாகும். இவ்வாறு வெக்கையால் தலையெடுக்கின்ற அன்னம் வேற்றுப்புலம் படர்தற்காக அவ்வாறு செய்கின்றது என்பதும் அரும்பத உரையாசிரியர் கூறிய விளக்கத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த விளக்கம் சிந்தாமணியில் வரும் ஒசனிக்கின்ற அன்னத்திற்கும் பொருந்துமாதலால் அரும்பத உரையாசிரியரே சிந்தாமணிப் பாட்டு வரியை மேற்கோள் காட்டியுள்ளார். அரும்பத உரையாசிரியர் சிந்தாமணிப் பாட்டு வரிகளையும் விளக்கத்தையும் தமது உரையில் பயன்படுத்தியிருப்பதை உரையில் காண்கிறோம். சிந்தாமணிப் பாட்டுகளை நன்கு படித்தறிந்தே சிலப்பதிகாரத்தின் உரையிலும் ஒசனித்தல் என்ற சொற்கு அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரையெழுதியுள்ளனர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில் கூறிய உரையைச் சிந்தாமணியில் வரும் ஒசனிக்கின்ற அன்னம் என்ற தொடர்க்குப் பொருத்தினால் விளக்கம் இன்னும் சிறப்பாகத் தெளிவாகின்றது. அன்னம் பருவத்தின் கடைநாள் தனக்குப் புகவிடமாக வேற்றுப்புலம் படரப்போதற்கு ஒருப்பட்டு முயற்கியே 'ஒசனிக்கின்ற அன்னம்' என்ற வரி குறிப்பிடுகின்றதை அடியார்க்கு நல்லார் உரை விளக்கத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். அன்னம் எல்லாம் சேர்ந்து போதற்கு ஒருப்பட்டு, அஃதாவது ஒரேமனதாகி, பருவத்தின் கடைநாள் முயலுகின்றன. அடியார்க்கு நல்லார் கூறினதுபோல ஒரோர் தேயத்திற்கு, ஒரொரு காலம் மாறி நிகழ்தலின் வேணில் காலத்தில் இங்கிருந்து குளிர்காலமுடைய வேரெரு தேயத்திற்குச் செல்லவே அன்னம் வேற்றுப்புலம் படர்வதாகக் கொண்டால் விளக்கம் தெளிவாகின்றது.

சிலப்பதிகார உரையாசிரியர்கள் கூறிய உரையை ஒட்டிச் சிந்தாமணியில் கூறிய 'ஒசனிக்கின்ற அன்னம்' என்ற தொடர்க்கு விளக்கம் கூறுங்கால் வியப்பிற்குரிய அரியதோர் அறிவியல் விளக்கம் கிடைக்கின்றது. ஒசனித்தல் என்ற சொல் பறவைகள் புலம் பெயர்ந்து செல்வதையே, வலசை போவதையே (Migration) குறிக்கும் சொல்லாகும் என்பது

தெளிவாகின்றது. வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குளிர்காலத்தில் வரும் பறவைகள் வெயிற்காலம் தொடங்கியதும் வந்த நாடுகளுக்கே திரும்புகின்றன. அடியார்க்கு நல்லார் கூறுவது போன்று தமிழ்நாட்டில் வெயில் காலம் ஆனதும் வேற்றுப்புலமே அப் பறவைகளுக்குப் புகவிடமாகின்றன. திரும்பிப்போகும்போது ஆயிரக்கணக்கான பறவைகள் இனம் இனமாக ஒன்றுக்கே கிளம்புகின்றன. அப்படிக் கிளம்பும்போது சிறையடித்துக்கொண்டு ஒன்றுகப் பறக்க முயல்வதையே ‘ஒசனித்தல்’ என்ற சொல் குறிப்பிடுகின்றது. அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் பறவைகள் புலம்பெயர்தலையே நினைவில் வைத்துக்கொண்டு ‘ஒசனிக்கின்ற ஏறுவெயிற் கடைநாள்’ என்ற சிலப்பதிகார வரிக்கு உரையெழுதினார்களென்று கருதவேண்டியுள்ளது.

சங்க நூல்களிலேயே வெளிநாட்டுப் பறவைகள் தமிழ்நாட்டுக்கு வருவதையும் திரும்பிப் போவதையும் புலவர்கள் பாடியுள்ளனர். பறவைகள் வலசை போவதைச் சங்க காலப் புலவர்கள் தெரிந்திருந்தனர்.

“அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பை புலவெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுங் தாங்கு
மெய்யிவ ஞாழியப் போகிஅவர்
செய்வினை மருங்கில் சௌஇயரென் உயிரே.”

—அம். 113.

“சேக்கை மர ஞாழியச் சேணீங்கு புட்போல

யாக்கை தமர்க்கொழிய நீத்து”

—நாவடியார் 29.

அகநானுாற்றில் ‘புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு’ என்று கூறப்பட்டுள்ளதால் வெளிநாட்டுக்கு வலசை போகும் பறவைகளைத் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது. பறவை தன் கூட்டை ஒழித்து வெகுதொலைவு செல்லுவது போல என்று நாலடியார் பாடல் கூறுவதையும் காணலாம். சிலப்பதிகாரத்தில் ‘புலம்பெயர் புதுவன்’ என்பதற்கு அரும்பத உரையில் வேரெருரு தேசத்தினின்றும் வந்தவன், பாதேசி என்று பொருள் கூறியிருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் ‘புலம்பெயர் மாக்கள்’ என்பதற்குப் பொருள் கடலோடிகள் என்று அரும்பத உரை கூறுகின்றது. மனிமேகஸி, பெருங்கதை ஆகிய நூல்களிலும் இதே சொற்றெருடர்க்குப் பல்வேறு நாட்டினர் என்றும் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். ஆதலின், புலம்பெயர் மருங்கில் எழும் புள் வெளிநாட்டிற்குச்

செல்லும் புள், கடல் கடந்தும் செல்லும் புள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இப்படி வலசை (Migration) போவதற்குப் புலம்பெயர்தற்குப் புள் ஒருங்கு எழுதகிலே ‘ஒசனித்தல்’ என்று வரும் சிலப்பதிகாரச் சொல் குறிப்பிடுகின்றது. சங்க காலத்திலேயே வலசை போகும் பறவைகளை நன்கு தெரிந்தே தமிழ்நாட்டுக்கு வரும் பறவைகளை ‘விருந்தின் வெண்குருகு’ (நற்றினை 167) என்று கூறினர். அந்தப் பறவைகள் தமிழ்நாட்டில் தங்காது வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதால் நிலையாத பறவைகள் என்ற பொருளில் ‘வம்பப்புள்’ (அகம். 181, நற்றினை 167) என்றும் கூறினர். நம் நாட்டிலேயே தங்கி வாழும் பறவைகளை ‘வதிகுருகு’ (குறுந்தொகை 5) என்றும் கூறினர். நம் நாட்டிலே வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகளை (Resident Birds) என்று பறவை நூலார் கூறுவர். வெளிநாட்டிற்கு வலசை போகும் பறவைகளை (Migratory Birds) என்று கூறுவர். இந்த இருவகைப் பறவைகளையும் சங்கப் புலவர்கள் கண்டு கூறியுள்ளனர்.

“புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்

விதுப்புற வறியா வேமக் காப்பினை”

—புறம் 20.

புறநானாற்றுப் பாடலில் புதுப்புள் என்பது வெளிநாட்டி விருந்து வருவது, பழம்புள் என்பது வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துத் திரும்பவும் வெளிநாடு செல்வது ஆகியவற்றைக் குறிக்கும். விருந்து, வம்பு ஆகிய உரிசசொற்கள் தொல்காப்பியர் கூறிய பொருளிலேயே வலசை போகும் பறவைகளுக்கு அடைமொழியாகச் சங்க நூல் களில் வழங்கிவந்ததைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிந்தாமணியில் ஓசனிக்கின்ற அன்னம் என்று கூறப்பட்டி ருப்பதிலிருந்து அன்னப்பறவை வெளிநாட்டிற்கு வலசை போகும் என்று கந்தினாது தெரிகின்றது. அன்னம் என்ற பெயர் ஒருவகை பறக்கும் காட்டு வாத்துக்களுக்கு (Wild Ducks) இனப்பெயராகத் தமிழில் வழங்குகின்றது. இந்தக் காட்டு வாத்து இனத்தில் பல பிரிவுகள் உண்டு. பெரும்பாலான காட்டு வாத்து இனங்கள் வெளிநாட்டிலிருந்து வலசையாகத் தமிழ்நாட்டிற்கு வருகின்றன, போகின்றன. நற்றினை 356 ஆம் பாடலிலும் புறநானாறு 67ஆம் பாடலிலும் அன்னங்கள் தென்னாட்டிலிருந்து வடநாட்டில் இமயமலைக்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இமயமலையைத் தாண்டிச் சென்று சைபீரியா நாட்டில் தங்கும் அன்னப் பறவைகளும் உள்ளன. சிலவகை அன்னப் பறவைகள் வலசைபோவதைச்

சங்க காலத்திலேயே தெரிந்திருந்தனர். ஆதவின் சிந்தாமணியில் பொருத்தமாகவே அன்னம் ஒசனித்ததாகக் கூறினர். மற்றும் நம் நாட்டிற்கு வலசை வரும் சில இனப் பறவைகள் வெளிநாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் எழுந்து செல்வதாகவும் பறவை நூலார் ஆராய்ந்து கண்டுள்ளனர். சில இனப்பறவைகள் வலசை செல்லும் முன்னால் ஒன்றாகக் கூடிப் பின்னர்ச் சிறகடித்துக் கிளம்புவதாகவும் கண்டுள்ளனர். தலைவிலான் குருவி (தரையில்லாக குருவி, தலையில்லாக குருவி) என்ற சிறு பறவை தந்திக் கம்பிகளில் வரிசையாக அமர்ந்து ஒன்றாகக் கேர்ந்து பிற நாடுகளுக்கு வலசை போவதாகக் கண்டுறிந்துள்ளனர். ஆதவின் பருவத்தில் கடைநாள் வேற்றுப்புலம் படர்தற்கு எடுத்துப் பார்க்கின்ற, போதற்கு ஒருப்பட்டு முயல்கின்ற - அஃதாவது ஒசனிக்கின்ற அன்னம் என்று கூறியது பறவை நூலார் கண்டறிந்தபடி ஒர் உண்மையான செய்தியேயாகும். ஒசனிக்கின்ற அன்னத்தைப் பார்த்துத் திங்களாகக் கருதி ஆம்பல் பூத்ததாகச் சிந்தாமணியில் கற்பணியாகக் கூறப்பட்டுள்ளது. கடலை ஆகாயமாகவும், அன்னத்தைத் திங்களாகவும், முத்துக்களை உடுக்களாகவும் உவமித்துக் கூறினார் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். ஆனால் வலசை போகும் அன்னப் பறவைகள் ஆகாயத்தில் உள்ள திங்களின் வெளிச்சத்தையும், உடுக்களின் கதிரெளியையும் பார்த்தே வழி தெரிந்து வெளிநாடுகளுக்கு வலசை போவதாகப் பறவை நூலார் ஆராய்ந்து கூறியுள்ளனர். ஆதவின் சிந்தாமணியில் வரும் ஒசனிக்கின்ற அன்னம் என்பதற்கு வெறும் கற்பணியாகப் பொருள் கூறுவது பொருத்தமன்று என்பது விளங்குகின்றது. இவ்விடத்தில் சிலப்பதிகாரத் தில் அரும்பத உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் கூறிய உரை விளக்கங்களைப் பொருத்தி விளக்கம் காணலே சிறப்பாகும்.

தமிழ்நாட்டின் கடற்கரைக்கும், வேடந்தாங்கலுக்கும், கோடிக்கரைக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் வெளிநாட்டிலிருந்து வலசை வருவதாகக் கண்டுள்ளனர். உள்ளான் இனங்களும், கடற்காக்கை இனங்களும், அன்னப் பறவை இனங்களும் வலசை செல்லும் பறவைகளுள் முக்கியமானவையாகும். சைபீரியாவிலிருந்து 4,800 கிலோ மீட்டர் கடந்து, இமயமலையைத் தாண்டிக் காட்டுவாத்து தமிழ்நாட்டு ஏரிகளுக்கு அங்குக் குளிர் காலமாயிருக்கும்போது வருகின்றன. இங்கு வெயில் காலம் தொடங்கியதும் சைபீரியாவுக்குத் திரும்பிவிடுகின்றன.

ஆப்பிரிக்கச் சுற்றுலா

[கனியேகி ஈதான்த பரதியார்]

(சிலம்பு ஈ, பால் உஇன் தொடர்ச்சி)

20. வெற்றி விருந்துகள்

நேட்டால் எங்கும் அழைப்புகள், விருந்துகள், ஆர்வக் கூட்டங்கள், இசையரவங்குகள், ஆடல் பாடல்கள்—சென்ற இடமெல்லாம் திருவிழாக்கோலம். மக்கள் அன்பு என் உள்ளத்தை உருக்கி விட்டது. சாதி சமய வேறுபாடுகள் பொய்த் தன. மனிதரெல்லாம் இனிது உள்மொன்றி வாழலாம் என்ற உறுதியும் உணர்ச்சியும் உள்ளத்தை உந்திப் பின்னத்தன. மேற்கு கிழக்கு என்ற வேறுபாடு கூட இல்லை. இந்தியரும், வெண்மையரும் கூடிய ஒரு கூட்டம் மிகப் பெரிதாக நடந்தது. அதில் மேற்கும் கிழக்கும் என்ற பாட்டை இசைக் கருவிகளுடன் தமிழிற் பாடினேன். ஆட்டமும் தொடர்ந்தது. பிறகு பேசினேன்.

உலகறி வோங்கிடும் மேற்கினிலே—நல்ல
உள்ளறி வோங்கும் கிழக்கினிலே
உலகமும் உள்ளமும் ஒன்றுபட்டால்—உயிர்
ஒற்றுமையாக நிலவிடுமே.
போகம் வளருது மேற்கினிலே—சம
யோகம் வளரும் கிழக்கினிலே
யோகமும் போகமும் ஒன்றுபட்டால் இன்பம்
ஒடிவரும் உயிர் காடியிலே.

East or west we are one
One united mankind
We are one like rays in sun
One soul in all we find
Under heaven's canopy
We are one cosmic race
Living peaceful and happy
Glowing with devine grace !

Trees are many; grove is one
Shores are many; sea is one
Stars are many; sky is one

Pages are many; books is one
 Beings are many; breath is one
 Find out this one in the many
 And live in cosmic harmony !

ஒன்று வானம் ஒன்றுலகம்
 ஒன்றுமாச்தர் கூட்டமே
 ஒன்று கடவுள்ளன்று சொல்லும்
 உண்மை எங்கள் நாட்டமே
 காற்றைப்போலக் கதிரைப்போலக்
 கடலைப்போல மழையைப்போல
 ஊற்றைப்போல ஆற்றைப்போல
 உலகு பொதுமை உண்மையே.

வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும்
 வட்டவானச் சுற்றுப்போல
 தொடுக்கும் பூனீஸ் மாலைபோல
 தோகைமயிலின் சிறகுபோல
 ஒற்றுமையாய் ஓரினமாய் வாழுவோம்
 வெற்றிமுரச கொட்டிவீரர் முன்செல்வோம்.
 ஒற்றுமையாய் ஒருகுவமாய் உலகில் வாழ் வோமே
 பெற்றதாயின் பிள்ளைகள்போல் பெட்டு கொள் வோமே.

இப்படிப்பட்ட ஒற்றுமைப் பாடல்கள் உலகப் பாடல்கள் இனிய இசைக் கருவிகளுடன் முழங்கின. நாட்டியமனி ஜெயலட்சுமியின் இசைக்குழு பாட்டுக்கேற்ற ஆட்டம் ஆடி அணைவரையும் மகிழ்வித்தது. கண்ணுக்கும் காதுக்கும் விருந்துடன், நாவுக்கும் நல்விருந்து; மனதுக்கும் மகிழ்விருந்து. எனக்குப் பரிசுகள் குவிந்தன—அத்தனையும் கைவ சித்தாந்த சங்கத் திற்கே தந்துவிட்டேன்.

புதிய பேரகராதித் தொகுதியும், நல்ல விஞ்ஞான நூல் கணும் நடராசா திருவருவுமே நான் எடுத்து வந்தவை. அத்துடன் அன்பர் உள்ளன்பையும் முகந்து வந்தேன். அந்த அன்பை நமது நாட்டிலும் வளர்க்கவே ஆர்வங் கொண்டுள்ளேன்.

ஆடல் பாடல் அமளிகளுடன் பயனுள்ள பல கூட்டங்கள் நாளொல்லாம் நடந்தன. கோயில்களில் மந்திரமாலை சொல்லி வழிபாடுகள் நடந்தன. முதன்மையாக நேராப் பராங்களை ஆங்கில மொழி பெயர்ப்புடன் பாடியது தமிழருக்கெல்லாம் தனிச் சிறப்பான விருந்தானது.

எல்லா வகைமும் ஆனாய் நீயே
 ஒசை ஓலியெலாம் ஆனாய் நீயே
 உலகுக்கு ஒருவனுய் சின்றுய் நீயே
 பேசப் பெரிதும் இனியாய் நீயே
 தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

என்று வரும் அப்பர் தேவார அடிகள் எல்லார் உள்ளத்தையும்
 ஈர்த்தன.

Unique universal Lord !
 All the world Thou art
 Sound and word Thou art
 To speak of Thee how sweet !
 O! Light of nations hail !

Mystic Treasure (திருவருட்செல்வம்) என்ற நூலாகத்
 தமிழில் உள்ள அருட் கருவுலத்தை மொழிபெயர்த்துள்ளேன்.
 புரவலர் உதவினால் நூல் வெளிவந்து உலகிலே பரவும் !

இணைத்து வாழ்வோம்

தென்னூப்பிரிக்காவில் முதன்மையான அறிஞர் கூட்டம்
 ஒன்று கூடியது. அதில் தமிழரும், வடநாட்டாரும் ஜாலுவுக்களும்,
 இஸ்லாமியரும், கிறித்துவரும் கலந்து பேசினர். நான்
 ஒருமணி நேரம் ஆங்கிலத்திற் பேசினேன். அதன்
 சருக்கமாவது:

இங்கே தென்னூப்பிரிக்காவே கூடியுள்ளது; இந்நாட்டைத்
 தேன் பொழியச் செய்தது இந்தியரின் முதன்மையாகத்
 தமிழரின் இரத்தப்பாடுதான். இங்குள்ள தமிழரும் மற்ற
 இந்தியரும் இங்கேயே பிறந்து வளர்ந்து, இந்த நாட்டின்
 பண்பாட்டுடன் ஒன்றிக் கலந்து போயினர். எல்லாரும்
 ஒருகுலமாக, ஒருமையுணர்வுடன், ஒரே மனிதர் குழுவாக
 வாழவேண்டிய முறைகளை ஆராய்ந்து, நடப்போமாக.
 அவரவருக்குரிய பண்பாடுகளையும், மொழி நயத்தையும், சமயச்
 சிறப்பையும் போற்றி, எல்லாருக்கும் நலமான சமயோக வாழ்வு
 வாழ்வோமாக. நாம் துண்டு துண்டாகச் சிதறிப்போகாமல்,
 ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவுக்காக, மனித சமுதாய
 முன்னேற்றத்திற்காக வாழுவோம், அங்கு குழுவோம் ! ஓம்.

HAIL COSMIC RACE

Friends, I am happy to address this representative gathering of S. Africans. I have gone round this country so

green, so fertile, so rich is gold and diamonds and material wealth and so anxious to keep pace with the progressive timespirit. I met the Whites, the coloured, Bantus and Indians and they are conscious of being the equal sons of the soil and they must be so. We cannot be single ; We must mingle if we are to live in the scientific age as one human race.

The African community must not be torn to pieces by labelled group mentalities. The fear complex, separative egoism, race pride, colour prejudice and all past nuisance must yield to the unique idea of a collective cosmic race conscious of the human soulhood.

We cannot face the nuclear holocaust threatening the world with a total extinction unless we bring brighter light of spiritual socialism (Sama Yoga) for a collective existence conscious of the One soul breathing in all. Let us set aside race and colour pride, menias of caste and religion, infra ans supra digs, let us remove the tension of draconian laws that tyranise fundamental unity and get together to solve the riddle of this nuclear age heading towards a despaired of to be or not to be.

Tamilans and Indians in this country have left their native soil and have become children of this green soil enriched by their sweat and blood. They must be given civic rights enjoyed by the whites, Japs, Chinese and they must be made to feel one with the Bantus who are sons of the soil. You were divided yesterday by mental and material idea synchracies ; but to day when the world has come near you by scientific advancement, you must live as one cosmic race knit in the soul that is the all. We must develop the thinking brain and feeling heart must promote a binding force which create unity of consciousness. Yoga and Science are the two forces that move the turbine of soulful harmony. Yoga for spiritual dynamism and science for material welfare can give humanity an integrated harmony of collective existence by the following means :

1. A sound modern scientific and Yogic education must be given to all.

2. Every hand must work and live sharing the fruit of work with all.

3. The wealth of all must be spent for the good of all.

4. We must cultivate social efficiency and economic sufficiency and cultural proficiency.

5. English can be developed as common language and every group can promote its mothertongue and enrich opportunities of mutual contribution to the common good of all.

6. The Government must assure security of tenure to all people of this soil as they are today. None must be driven from pillar to post. According to their abilities they must be given liberal opportunities of commercial, industrial and cultural development.

7. Through dramas, films, and cultural activities, through friendly courtesy, common prayers we must put forth a united front which augures well for the future hevery individual in the cosmic collectivity. Prosper All.

இந்தப் பேச்சு தலையங்கத்துடன் இதழ்களில் வந்தது. வானைலி அழைத்தது. பத்து மணித்துளிகள் உரையாடல்; எனது சமயோக சாதனம் பற்றிப் பேச்சு—முடிந்ததும்—சைவ சித்தாந்த சங்கத்தார் பெருங் கூட்டத்திற் பேசினேன். என்மனம் நிறைந்தது. இப்படிப்பட்ட வாய்ப்பு எங்கே வந்தாலும் இனிது! என் கடன் எல்லாரும் இன்புறப் பணி செய்வதே!

இனி என்ன; இதோ விமானம் அழைக்கிறது; நன்பர் கூட்டம் நமச்சிவாய முழக்குகிறது! பிரியாவிடை! அன்பு நெகிழ்ச்சி! உருக்கமான கண்ணீர்.

ஓம் ஜோதி! ஓம் நமச்சிவாய ஓம்
ஓம் சிவ ஓம்! சுத்த சக்தி ஓம்

ஓன்று வானமே! ஓன்று பூமியே
ஓன்றுயிர்க்குயிர்! ஓன்று மாணிடம்
என்று வாழுவோம் நன்று வாழுவோம்
அன்பு வழியிலே அறம் பொளியவே
இன்பு குழவே எல்லாரும் வாழுவோம்.

Sing happy hails! Love never fails!
In soul unite all kind play your role
We live in God and God lives in us
Life is a kiss of his tender kiss

Nama : Sivaya Aum

Nama : Sivaya Aum!

விமானம் ஏறுகிறேன். சுத்தானந்தர் வாழ்க ! எல்லாரும் வாழ்க ! என்ற முழக்கம் இங்கும் அங்கும்.

ஹரஹரஹரஹர....சிவசிவசிவசிவ...விமானம் பறக்கிறது. என்னை இவ்வளவு அன்புடன் வரவேற்ற நாட்டின் அழகை உருப்பெருக்கியால் பார்த்துக்கொண்டே ஜோஹான்ஸ்பர்கு சென்றேன். அங்கே பாலாஜி, நடேசர், வடநாட்டார் தென்னுட்டார் அனைவரும் வரவேற்றனர். காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரையில் அன்புப் பேச்சு, அந்த முழக்கம், ஆர்வத்தின் உருக்கம் !

இதோ மோரிஷஸ் விமானம் அழைக்கிறது - அன்பருக்கு நன்றி கூறி ஏறுகிறேன். ஹரஹரஹரஹர ! சிறகடிக்கிறது! பறக்கிறது! அழகான மலைக்காட்சி, கடற்காட்சி! எத்தனைபோ ஊர்களை ஊடுகுவி விமானம் மூன்று மணி நேரத்தில் — ஹரஹரஹரஹர ! மோரிஷஸ் தீவில் இறங்கியது—இந்தப் பகும்பொன் அழகுத் தீவில் பத்து நாட்கள் பயனுறச் சுற்றித் தாய்நாடு சேர்ந்தேன்.

(தொடருப)

— — —

!எத்துணைப் பேதைமை !

கிலையில்லா வாழ்வினராகிய மக்கள் இவ்வுலகியற் பொருள்களின் பொருட்டும் இவை கொண்டு நுகருஞ் சிற்றின்பத்தின் பொருட்டுங் தம்முட்பகை பாராட்டி, இச் சிறிய வாழ்க்கையிலும் நெடுக அல்லல் உழப்பது எத்துணைப் பேதைமை ! என்று நீணந்து பார்க்கப் பார்க்க எல்லோரையுங் தம்முடன் பிறந்தவராகக் கருதி. எல்லார் மாட்டுங் கணிந்த உள்ளத்தினராய் இன் சொற் பேசி யொழுகும் பழக்கம் எளி திலே எவர்க்கும் கைகூடு மென்க.

—மறைங்கியடிகள்
இளைஞர்க்கான இன்றயிழ். பக் கூடு.

வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணியடிகள்
வரலாற்றிற் சுவையான நிகழ்ச்சிகள் :

7. பார்ப்பன அம்மை பரிவுடன் உணவிடல்

[தி செ. முருகதாச அடிகள்]

தண்டபாணியடிகள், தமிழ்நாட்டில் பல இடங்களிற் சென்று, ஆங்காங்குள்ள கடவுளர்மீது, சமய வேறுபாடின்றி, ஒவ்வொரு மூர்த்தியையும் சிறப்பித்துப் பாடுவதுண்டு. அப்படிப் பட்ட சமயமொன்றில் தேவகோட்டைக்கும் சென்று பல பாடல்கள் பாடியுள்ளார். அங்கிருந்து வேற்றார் செல்கையில் நெடுங்குளம் என்ற ஊரையணுகினர். அவ்வுரினான் வண்டி ஏற்பாடுசெய்தனுப்புவர். சில சமயம் நடந்தும் செல்வர். அப்படி வண்டியில் ஏறிவந்த சமயம் ஒன்று உச்சிதேரமாயிற்று. அவணிருந்த குளமொன்றில் நீராடினர். நியம வழிபாடாற்றினர். உணவுக்குரிய இடம் நாடினர். அவ்வுரில் அந்தனர் வாழும் வீடுகள் நான்கேயிருந்தன. அவைவடக்கு நோக்கியிருந்தன. வீதி வழியே அவ்வீடுகளை நோக்கிச் சென்றனர் அடிகள். ஒவ்வொள்ளும் எப்படியிருந்தது? நிகழ்ந்தது என்ன? கூறுகின்றனர். படம் பிடித்துக் காட்டுவதுபோல் உள்ளன.

இரு வீட்டின் முகப்புத் திண்ணையில் வாலைப் பிடிக்குள்ள அந்தனர் சிலர் இருந்து வீதிவழி செல்லுமிவரது திருவேடச் சிறப்பைக் கண்டு, கேளி செய்து தமக்குள் பேசி நகையாடினர். அவரிடம் பேச மன எழுச்சியில்கூடி இரண்டா வது வீட்டினுள் மகள் ஒருத்தி மகப்பெறும் வேதனையில் இருந்தாள். போவாரும் வருவாரும் கண்கலங்கியிருந்தனர். அதுவும் கடக்கப்பட்ட நிலையில் மூன்றுவது வீட்டை நோக்கினர். வீடு மூடப்பட்டுப் பூட்டப்பட்டு இருந்தது. நான்காம் வீட்டை நாடினர். வீட்டிலுள்ள அம்மையார் இதுவரை உணவு தேடிவருபவர் யாரையும் காணவில்கூடியே என்ற நோக்கத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தாள். அடிகளும் பார்த்தனர். அடிகள் பார்வைக்கு அம்மையார் நிலை அம்பிகைபோற் காணப்பட்டது. சற்றுத் தயங்கிநின்றனர். அவ்வும்மை அடிகளை நோக்கி, சுவாமி என்ன பார்க்கிறீர்கள்? என்றார். ‘பரியால் துன்பப்படும் நான் இந்த வீதியில் உள்ள நிலைகளைக் கண்டு வருகின்றேன்’ என்ற நான். வருக என்றழைத்து, முகமலர்ச்சியுடன் வீட்டில் உள்ள உணவை அன்புடன் இட்டனள். தேவருலக அழுதைசிட அவ்வுணவும், அம்மையின் பரிவும், மனதைப் பாவசப்படுத்தின;

உண்டனர்; கைகால் அலம்பினர். தம்மிடமுள்ள பணத்தில் அவ்வணவின் விலையாகத் தர முயன்றனர். இலவசமாக உண்ண அடிகள் கருதவில்கூ.

இதைக் கண்ட அவ்வம்மை, ‘என்னிடது, விகீல பெறுதற்கு உணவு தரவில்கூ; என்னையேற்ற கணவனுர், தங்களைப்போல வரும் அடியவர்க்கட்கு நம் இல்லத்தில் உள்ள உணவை நான் இல்லாத சமயமாயிருந்தாலும், பசிக்கு உணவு படை என்று கூறினார். அந்தக் கடமையைக் கருதி உணவிட்டேன். நேரமாயிற்றே என்றெண்ணார் வெளியே வந்தேன். தாங்களும் வந்தீர்கள்’ என்று கூறினார். அன்பு கலந்த மொழியைக் கேட்ட பின் ‘இக்காலத்திலும் இத்தகைய அந்தனாரும் உள்ளார்களே’ என்று வியந்தனர். ‘சரி வேறு இடம் போகிறேன், விடை தருக’ என்றனர். அம்மையார் ‘இரண்டு ஜயங்கள் என் மனத்தில் உள்ளன. அவற்றுக்கான விடை கூறித் தெளிவு படுத்த வேண்டும்’ என்றார். அடிகள் கூறுவார், ‘இறைவன் என் உணர்வில் விளக்கப்பட்ட ஏதாயினும் தடையில்கூ’ ‘என்ன ஜயம்’ என்றனர்.

1. “இவ்வுலகமும், வானுலகமும் நானும் அறம் என்று உயர்வுபடக் கூறுவதன் உண்மை வடிவம் யாது? 2. மேலான கடவுளிடம் அன்பு செய்வோர் எதை உயர்வாகக் கேட்டுப் பெறுதல் வேண்டும்” என்றனர். உடனே அடிகள், 1. “உயிர்கள் யாவும் ஒரே நிகையின் ஆதலின் எவ்வுயிரும் தன்னை ஒப்பன எனக் கருதி இயன்ற உதவியைச் செய்தல் வேண்டும். அதுவே அருத்தின் உண்மை வடிவம். 2. நாம் எடுத்த இவ்வுடலுடனேயே மறுபிறவி யெடுக நாதபடி இறைவன் திருவநாளில் ஒன்றுபடக் கலக்கும் வீடு பிப்ரே இறைவன் தரும் பெரிய பெறு” என்றனர். சரியென்று ஒப்பி விடை தந்தனள். அடிகள் விடை பெற்று; வெளித்தீய வந்தனர். இவருள்ளாம் வியப்பில் அமிழ்ந்தது.

“ஏந்தங்குதாத்துற பார்ப்பதியை நேராம்கூர் அம்மை கொடும்புசியைத் தீர்க்கும் குணத்தாள்—இடம்பரிசு வேண்டாதாள் சங்கமை விதேவகம் மிதவுடையாள் ஆண்டாள் அருளே அவள்”

என்ற வெண்பாவை ஓதினார்.

“பார்ப்பதியை நேரம் ஒரும்மை; ஆண்டானருளே அவள்” என்று இருவகையாக அவ்வம்மையைக் கூறிய சிறப்பும், விவேகம் மிகவுடயான் என்றதில் அவ்வாறு கேட்ட இரு வினாக்களின் உயர்வையும் புலப்படுத்திய சிறப்பும் சிந்திக்க

வுள்ளன. இதுவரை இராவணன், குரன் முதலியோர்களும் அரும்பெருந் தவஞ்செய்து பெற்ற பேறுகளும் கூட ஒரு காலத்தில் அழியக்கூடிய போகப் பயணேயாய்க் கழிக்கப்பட்டவையாயின. உயிருக்கான பயனைதுமில்லை. உயிர் இறைவனிடம் பெறும் பயன் சிறப்பற்ற வீடுபேறு ஒன்றேயென்பது அவ்வம்மையிடம் அடிகள் கூறிய விடையில் அமைந்துள்ளது. அது அவ்வம்மையின் கருத்துக்குச் சிறப்பாயிருந்தது. மேலும் அறமென்று செய்யப்பட்ட, சத்திரம், கோயில், குளம், சாலை முதலியவையும் கூடக் காலப்போக்கில் கவனிப்பாரற்றுப் பாழ்பட்டு அழிவதைக் காண்கின்றோம். தஞ்சைப் பெருவடையார் கோயில் ஒன்றைக் காண்கின்றோம். அதைக் கட்டிய இராசராசோழன் ஆர்வமும் பணியும் எப்படியிருந்திருக்கிறது? தென்காசிக் கோபுரம் அமைத்த பராக்கிரம சோழன் பணி எத்தகையது? எத்தனை கோயில்கள் சிறப்பற்றிருக்கின்றன. சத்திரங்கள் எத்தனை சிதைவுற்றன. இவை யெல்லாம் நிலையற்றவை யாயின. தன்னுயிர்போல மன்னுயிரும் என்ற பேருண்மையோடு பரிவு அமைவது ஒன்றே உயர்வு. அவற்றுக்கு ஏற்றவாறு உதவுதலே அறமென்பது. அறத்தில் உயர்வென்பதும் காண்கிறோம். “அனைத்துயிர் ஒன்றிறங்கிறன்னி” என்பர் வடலூராடிகள். இவ்விரு வினாக்கட்கும் விடைகாண முயன்ற அவ்வம்மையை “‘விவேகமிகுவடையாள்’” எனக் கூறியது எவ்வளவு சிறப்பைத் தருகிறது.

அடிகள், உணவை உண்டதும் பசி தீர்ந்ததேயென்ற ஒன்றை எண்ணுமலும். இலவசமாக உண்ணுமல் விளைதா முயன்றதும் ஆகிய அடிகளது மன நிலையைக் கருதி மகிழலாம். அடிகள் திருவுரு மறைந்த இன்றைய காலக் கணக்குப்படி பார்த்தால், 90 ஆண்டுகட்கு மேல் உள்ளதாகும். “இக்காலத்திலும்”, என்று அந்தநாளிலேயே காலக் கொடுமையை எண்ணி அடிகள் வருந்தியதறிகின்றோம். பொதுவாக மக்களிருப்பினும் அந்தணருள் இப்படி அடியவர்மீதன்புள்ளவராய் இனுபிமானத்தையும் கடந்த அன்புள்ளவராய் மனாந்த அந்தணருக்கேற்ற, இல்லறப் பண்புள்ள மஜைவியாய், அவ்வம்மையிருந்த பண்பும் நினைக்க நினைக்க வியப்பூட்டுவதாகும். என்றால் ஒருகால் கணவர் கூறிய மொழியைச் சிந்தையிற்கொண்டு’ வந்தால் ‘தருவோ மென்று அச்ட்டையாயிராமல், காலம் கடக்கிறதே, அடியவர் வரவில்லையே என்ற சிந்தனையுடன் வீதியை நோக்கி வந்த அம்மையை, ‘பார்ப்பதியை நேரம் ஓரம்மை’ என்று புகழாமல், வேறு எப்படி அடிகள் கூறுவார்கள்? பின்னும் இரண்டு வினாவைக் கேட்டதும் “ஆண்டாளருளே அவன்” என்று

தேற்றோரத்துடன் முடித்த அருமையும் பெருமையும் மிக மேலானவை யாரும். இத்தகைய நிகழ்ச்சி குடும்பங்களை யுடையார் ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவ்விவரத்தை ஏழு பாட்டுக்களாற் கூறியுள்ளதைக் காண்க.

(1) மேவும்அங் நெடுங்குளத் தாரில்

வண்டிவீட்ட் டிரங்கி முழுகின் றணிந்து
மணிவடம் புணைந்துகி எசைத்துத்
தண்டிலங் கியகை யொடுபிரா மணார்தம்
தனித்தெருத் தேடிஅத் தழிக்காம்
உண்டிவேட் உற்றேன் அங்குநான் மனையே
உத்தரம் பார்த்திருந் தனவே.

(2) ஒன்றினில் வீட்ப்பார்ப் பார்ஸில ரிருந்து) என்

உருவுகண் டொராங்குநக் கிகழ்ந்தார்
ஒன்றினில் ஒருத்தி மகப்பெறும் சிமித்தம்
உற்றவர் பலரும்நாங் துழன்றார்
ஒன்றினில் உள்ளார் அணைவரும் வெளிப்பட்டு
ஒருபெரும் பூட்டுமிட்ட் டிருந்தது
ஒன்றினில் இருந்துள்ள சுமங்கல மடவாள்
உழையவ ஜோயென வந்தாள்.

(3) வந்தவள் எணைப்பார்த்து) என்னினை கிண்ணுய்

மனக்குறிப்பு யாதெனக் கேட்டாள்
வெந்தகைப் பசினோய் தீர்க்கவேட்டு) இந்த
விதங்கள்ஓர் கின்றனன் என்றேன்
செந்தகைக் கமல முகமலர்ந் தழைத்துத்
திருத்தியாய் இருந்தன படைத்தாள்
அந்தரத் தமரர் அழுதிலும் அதுமேல்
ஆமென அருங்தினன்; அன்றே.

(4) உண்டபின் அதற்காம் விலையிட முயன்றேன்

விலைகுறித்து) உணவிட விலைளற்
கொண்டவன் இனையார்க்கு அழுதிடு மாறு
கூறியுள் ஓான்னப்பகர்ந்தாள்
கண்டன மொழிகேட்டு) இத்தகைப் பனவர்
களும்உளார் கொல்ளன மகிழ்ச்சு
மண்டலத் தினிழர் ஆர்புகல் குறித்தேன்
அனுப்பென்றேன் மயில்ளூள் உரைப்பாள்.

(5) ஜூயமென் உளத்தில் இரண்டுள, அவைதீர்த்து

அகமகிழ் வறங்கெய்து) ஏ கென்றாள்
உய்யான் உணர்ந்த உணர்ச்சியில் அகப்பட்டு
உள்ளில் உரைசெய்வேன் என்றேன்

- ‘வையமும் வாதும் தினம்புகழ் அறத்தின்
வடிவம்யாது யாவையும் வல்ல
மெய்யருட் கடவுட் கருதினர் பெற்றுள்
விமுப்பொருள் யாது’ எனக் கேட்டாள்.
- (6) ‘தன்னைநேர் உயிர்கட்டு (கு) இதம் செய்யும் அதுவே
தருமத்தின் சத்திய வடிவம்
பின்னைஒர் வயிற்றிற் புகவிடாக் கதியே
பிரான்தரும் பெரியபேறு என்றேன்’
மின்னைநேர் இடையாள் வினட்கொடுத் திட்டாள்
வியப்பே ஸீவிமுங்கிய(து) இனைய
அன்னைமார் தாழும் உலகினில் உள்ளார்
எனமகிழ்ந்(து) ஊர்ப்புறத் தாகி,
- (7) “‘நெடுங்குள மதிலோர் கவுரிதீநர் அம்மை
விகழ்பசி நீக்கும்நன் நீராள
இடும்பரி சேந்காள் மெய்யறி வுடையாள்
இறையரு ளேஅவள்’ எனும்சொல்
தொடுங்கவி யுரைத்துஒர் சீட்டினில் வரைந்து’

என விளக்கமாக விளம்பியுள்ளனர். அடிகள் அவ்வும்மையின் கணவர், ‘நம் வீடு தேடிவருகின்ற அடியவர் உண்ணும்படி உணவு தருக’ என்று கூறியதைக் கேட்டபோது, ‘இத்தகைப் பனவர்களும் உள்ளூர்கூரல்’ என மகிழ்ந்து கூறினர். இரு வினாக்களை வினாவிடை கேட்டுத் தெரிவுபெற்ற அம்மையாரை “இளைய அன்னைமார் தாழும் உலகினில் உள்ளார்” என மகிழ்ந்து கூறினர்.

அதே நேரத்தில், விடப்பார்ப்பார் சிலர், அடிகள் தவவேடத்தைக் கண்டு இகழ்ந்து நகையாடியதையும் கூறினர். இத்தகைப் பனவர் என்ற இடத்தில் இவர்களை வைத்து விடப்பார்ப்பார் என்ற சொல்லுக்கு விடம்போன்ற பார்ப்பார் எனவும் கொள்ள இடம் தருவது காண்க.

கணவன் மனைவியென்ற இருவரது தூயவுளப் பண்பை அறிய ஒரு வாய்ப்பாயமைந்தது இது. கணவன் வீட்டில் இல்லாத போதும் அவன் சொல்லிக் குறிப்பாகக் கொண்டு, தானே தேடிவந்தவர்க்கு உணவு அளித்த அருமை பெருமைக்குரியது; இதை அம்மை முன் கூறினால் முகமஞ்சும். தனித்திருக்கும் அவரிடம் கூறுவது முறையன்று. தான் அவ்வியப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. பாட்டையெழுதிப் பசு மேய்ப்பவரிடம் கொடுத்தே வினர். இது துறவுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற கடமையாயிற்று. இப்படி நிகழ்ந்தன பல நிகழ்ச்சிகள். அடுத்து இதுபோன்ற சில காண்போம்.

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்

[புதுவர். பெர. முனியப்பன்.]

துறையாரிய

பதிற்றுப்பத்தின் ஆரும்பத்திற்குரிய தலைவன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்னும் ஆற்றல்மிகு வேந்தன். இச் சேரலாதனைச் சிறப்பித்துக் கூறும் அடைமொழி ‘ஆடுகோட் பாடு’ என்பது. இவ்வடை மொழிக்கு எல்லாரும் ஒரே கருத்தையே பின்பற்றியுள்ளார்கள். எவரும் இவ்வடை மொழியின் உண்மையை உள்ளவாறு நோக்கவில்லை. அதனை நோக்கி ஆய்ந்துரைக்கவே இக்கட்டுரை எழுந்தது.

எல்லம் பிழை!

சேரலாதன் பெற்றுள்ள சிறப்பு அடைமொழியான ‘ஆடு கோட்பாடு’ என்ற சொல்லிற்கு உரைவேந்தர் ஒள்ளவை க. துரைசாமி, தென்கலைச் செல்வர் உ. வே. சா., மு. இராக வையங்கார், புலவர் கா. கோவிந்தன் ஆகியோர் முதல், இம்மன்னன் பற்றி இன்றுவரை எழுதியுள்ள யாவரும் ஒரே கருத்தைத்தான் தெரிவித்துள்ளானர். அஃதாவது, பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆடுகளைத் ‘தண்டகாரண்யக் காடு’ வரை சென்று மீட்டுக் கொண்டுவந்ததால் தான் இப்பெயர் பெற்றுள்ள எனக் கூறியுள்ளானர். இது முற்றிலும் பிழை என்பதே என் பணிவான கருத்து. இதனைப் பின்வரும் பத்திகளில் ஆய்வு செய்வோம்.

ஆடா? ஆயா?

மேற்கூறிய கருத்தன்றி, ந. சி. கந்தையாப் பிள்ளை, க. அ. இராமசாமிப்புவர் ஆகியோரும், சேரன் வஞ்சி என்ற தூவின் ஆசிரியரும், ‘ஆடு’ கோட்பாட்டுச் சேரலாதன் என்பதை. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனக்கொண்டு, பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை (பசக் கூட்டங்களை) மீட்டு வந்ததால் ‘ஆடு’ கோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றுள்ள என்று குறிப்பிட்டுள்ளார். இஃது எவ்வாறு பொருந்தும்?

‘ஆடு’ என்ற சொல்லை ‘ஆ’ எனக் கொள்வதற்கு எந்த இலக்கண நெறி இடங்கொடுக்கிறது? மேலும், இதில்

இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழ் வளர்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள ‘கலைக்களஞ்சியமும்’ தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள ‘சிறப்புப் பெயர் அகராதியும்’ இக்கருத்தை ஏற்று, “பசுக்” கூட்டங்களை மீட்டு வந்ததால் இம் மன்னன் ‘ஆடு’ கோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான் என்று குறிப்பிடுகின்றன. இத்தகைய பெருமயக்கம் எதனால் ஏற்பட்டது? ஆடுபற்றிய உண்மையை அறியாததால்தான். அதனை இனி நாம் அறிவோம்.

ஏற்றார? இறிவா?

ஆட்டை மீட்டுக்கொண்டு வருதல் சிறப்பிற்குரிய தன்று என்று கருதித்தான் ‘ஆடு’ என்ற சொல்லை ‘ஆ’ எனக் கொண்டனர் போலும்! அவ்வாருயின் ‘ஆ’கோட்பாட்டுச் சேரலாதன் என்றல்லவா பெயர் அமைத்திருக்க வேண்டும்? இவ்வண்ணம் எவ்விடத்தும் குறிக்கப்படாததால் ஆட்டை ‘ஆ’வாகக் கொள்ளுதல் தவறே.

‘ஆ’வை மீட்டுவரும் செயலைப் பற்றித்தான் இலக்கண இலக்கியங்கள் உள்ளனவே யன்றி ஆடுகள் பற்றி அவ்வாறு இல்லையே. மேலும், இம்மன்னன் பெற்ற அடைமொழியை ‘ஆடு’ என அப்படியே கொண்டால் ஏற்றமின்றி இழிவையென்றே தரும் எனக் கருதலாம். ஆனால் உண்மை அவ்வாறில்லை. ஏனொன்றால், இம் மன்னன் பெற்ற ஆடு என்ற அடைமொழிச் சொல் நாட்டில் வாழும் ஆட்டைக் குறிக்கவில்லை. உயர்ந்த மலையாம் ஓங்கலில் வாழும் ‘வருடை’ என்னும் மலையாட்டைத் தான் குறிக்கிறது.

இதற்கு என்ன சான்று எனின்; ஆரும் பதிகத்தின் மூன்றாம் வரி ‘தண்டகாரண்யத்துக் கோட்பட்ட வருடையை.....’ என்றனரே குறிக்கின்றது. பழைய உரையும் வருடை என்பதற்கு ‘மலையாடு’ என்று தெளிவாகவே உரை கூறுகிறது. எனவே, இம் மன்னன் எவரும் எளிதிற் கொள்ளற்கிற மலையாட்டைக் கொண்டு வந்ததால்தான் ‘ஆடு’ என்ற சொல்லை அடைமொழியாய்ப் பெற்று ஏற்றமுற்றுன்.

கொள்ளார? கொண்டதையிட்டா?

ஆடு என்ற அடைமொழி அம் மன்னனுக்குச் சிறப்பைத் தான் தருகிறது என்பதற்குச் சிறந்த சான்று, அச் சொல்லை அடுத்துவரும் கோள் என்னும் சொல்லாகும். கோள் என்றால் கொள்ளுதல் அல்லது கொள்ளல் என்றுதான் பொருள்.

ஆனால், எல்லாரும் இச் சொல்லிற்கு மீட்டல் என்றே பொருள் கொண்டுள்ளனர். அது பொருந்தாது.

எனெனில், முதற்கண் வெட்சித்தினை மறவர்களைக் கவர விட்டுவிட்டு, அதன் பின் சென்று மீட்டு வரும் (கரந்தைத் தினைச்) செயல் உயர்ததிப் பாராட்டுவதற்குரிய அரிய செயல் அன்று. ஒன்று, அரிய செயல், அல்லாதபோது அதன் அடிப்படையில் சிறப்புப் பெயர் அமையவும். வழி இல்லை. இரண்டாவதாக, வருடை என்னும் மலையாடுகளை ஒரு சிலர் அக்காலத்தில் வளர்த்தனர் என்றாலும், மந்தையாகப் பெருகும் அளவிற்கு வருடைகள் நாட்டில் வாழவில்லை. எனவே, வருடையாட்டுக் கூட்டத்தைப் பகைவர் கவர்ந்து செல்லும் வாய்ப்புக் கிடையாது. மூன்றாவதாக, சேரநாட்டில் (கொங்கு நாடு நீங்கலாக) ஆடுமாடுகள் அன்றும் குறைவு. இன்றும் குறைவுதான் (தமிழ் நாட்டிலிருந்து அரிசி கடத்தப் படுவதைப் போல ஆடுமாடுகளும் கடத்தப் படுகின்றன என்பதை இன்றும் செய்தித் தாளில் காண்கிறோம்.)

எனவே, சேரலாதன் பகைவர் கொண்டு சென்ற ஆடுகளை மீட்டு வரவில்லை. தன் நாட்டில் இல்லாத (அல்லது குறைவாக உள்ள) ஆடுகளை மிகுதியாக்கக் கருதினான். அதற்காக, எனிய நாட்டாடுகளைக் கொண்டது தன் தகுதிக்குப் பெருமையாகாது என்று முடிவு செய்து, புதிதாகத் தண்ட காரணயக் காட்டிற்குச் சென்று பிடித்தற்கரிய வருடை ஆடுகளைப் பிடித்துக்கொண்டு வந்தான். அதனால் சிறப்புப் பெற்றுள்ளது.

ஆட்டைப் பிடித்தல் அரிய செயலா?

ஆம்! வருடை என்னும் மலையாட்டைப் பிடிப்பது அரிய தினும் அரிய செயலே. ஏன்? அது வாழும் இடத்தைப்பற்றிக் கழக (சங்க) இலக்கியங்கள் காட்டும் காட்சியைப் பாருங்கள்.

‘செல்வரைச் சேக்கை வருடை...’ —குறுக்கொகை 187.

‘கடுவரை மிசையது குறுங்கால வருடை’ —ஜங்குறுநாறு 287.

‘வேறுவே நின்த வரைவாழ் வருடை’ —அகாநாறு 378.

‘மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடை...’ —பட்டினப்பாலி 188-189.

‘வழைவளர் சாரல் வருடை நன்மான்’ —கலித்தொகை 50.

‘மீமிசைக் கொண்ட கவர்பரீக் கொடுந்தான் வரைவாழ் வருடை வள்றலை மாத்தன்’ —மலைபடுகோடம் 502-508.

'போருடை வருடையும் பாயாச்
அருடை அடக்கத்து.....'

நற்றினை 859-

செங்குத்தான மகையிலும், மகை உச்சியிலும் வாழக் கூடியது இவ்வாடு. வருடை செல்லும் செங்குத்தான சரிவுகளை அடைவதே நமக்கு அருஞ்செயலாகும். பாறைக்குப் பாறை தானி விரைந்து மறைந்து விடும் இயல்புடையது இது. இத்தகைய ஆட்டைப் பிடித்து வருதல் எனிய செயலாகுமா?

விளங்கியல் கூறும் விளக்கம்

நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவியற் புலவர் திரு. பி எல். சாமி அவர்களால் எழுதப்பட்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள 'சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்' என்னும் நூலின் வழி வருடை ஆட்டின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளலாம். அந் நூலில் அவர் காட்டிய கருத்தைப் பின்பற்றி யே இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

இவ்வாடுகள் உயரமான மகைகளில் 4,000 அடி முதல் 6,000 அடிவரை உள்ள பகுதிகளில் காணப்படும் என்றும்; இவ்வாடுகள் ஓர் உச்சியினின்றும் (சிகாத்தினின்றும்) அடுத்த உச்சிக்குத் தாவும் என்றும்; அவ்வாறு பாயும் போது கீழே விழாதபடி அதன் கால்கள் பாறையைப் பிடித்துக் கொள்ளும் என்றும்; முகிற் கூட்டங்கள் உலவும் மகை யிடத் தே மறைந்து விடும் என்றும்; வேட்டெடஃகத்தாலும் (துப்பாக்க்யாலும்) இதனைச் சுடுவது இயலாது என்றும்; மிகுந்த பாதுகாப்புணர்ச்சி உடையது என்றும்; விலங்கியல் நூல் விளக்குகிறது. மேலும், பிடித்தற்கரிய இதன் அரிய இயல்புகளை மேற்குறிப் பிட்ட நூலுள் தெளிவாகக் காணலாம்.

இத்தகைய போற்றல் மிக்க இவ்வாடுகளை மிகுதியாகக் கொண்டுவருதல் என்பது எனிய செயலா? இவற்றின் இயல்பை யெல்லாம் உணர்ந்து, தகுந்த முறையில் திட்ட மிட்டு, கடும் முயற்சிக்குப் பின்னல்லவா இவற்றைப் பிடித்துக் கொணர்ந்திருக்க முடியும். இவ்வரிய செயலைச் செய்தமையா வன்றே அக்கால யேன்மைத் தமிழ்ப் புலவர்கள் இவ்வேந்தனை 'ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்' எனச் சிறப்பித்துக் கூறினார்.

ஏற்றத்தை மறந்தது என்?

இத்தகைய ஏற்றமிகு செய்திகளை யெல்லாம் மறந்து விட்டு, ஆடென்றும், ஆவென்றும் மீட்டலென்றும் மேன்மை

விட்டுக் கூறியது ஏன்? உள்ளதை ஆய்ந்து உண்மையையே காட்டும் கழக இலக்கியக் கண் கொண்டு நோக்காமல், வட புலத்தினின்றும் இறக்குமதியான மடமிகு தொன்மக் (புராணக்) கண் கொண்டு நோக்கியதால்தான் பொருந்தாக கருத்துகள் எல்லாம் தமிழ் இலக்கியத்தில் புற்றீசல்களாய்க் கிணம்பின. புற்றீசல்களுக்கு வாழ்நாள் அதிகமில்லை என்றாலும், அவை விகுதியாய்த் தோன்றுமாதலால், அவற்றை அகற்றுதல், நம் கடமையாகும். இக் கடமையாற்றின் தமிழால் வாழ்ந்து கொண்டே தமிழைப் பழிக்கும் தகவிலார்களின் பகைமையை மாய்த்துப் பயன்விளைக்கலாம்.

முடிவிடம்

“பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின், அருமை யுடைய செயல்” என்ற வள்ளுவத்திற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்து அருமையுடைய செயலைப் புரிந்தவன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன். இது போன்றவற்றை மட்டுமின்றி, எதனையும் இயற்கை நெரி பிறழாது எடுத்துரைக்கும் கழக இலக்கியங்களைக் கச்டறங் கற்று, மொழிக்கும், நாட்டிற்கும், முத்தமிழ் கொஞ்சம் வீட்டிற்கும் நற்பயன்களை விளைவிப் போமாக.

— — —

ஒரே வெண்பாவில் 12 தமிழ் மாதங்கள்

[இன்னிசை வெண்பா]

சித்திரைவை காசிஆனி சேர் ஆடி ஆவணிபின்
வைத்த புரட்டாசிஜூப்பு சோர்த்தி கையுடனே
மார்க்கியும் தைமாச பங்குனியும் பன்னிரண்டாய்ச்
சேர்தமிழ்மா தங்களாகும் செப்பு!

ஒரே வெண்பாவில் கிழமையின் ஏழு நாள்கள்

[இன்னிசை வெண்பா]

ஞாயிறுதிங் கன்செவ்வாய் நல்லபுதன் பின்வியாழன்
போய்வென்னி யுச்சனியும் பூவுலகில்—வாய்த்தவொரு
வாரத்தின் நாள்கழாய் வைத்துள்ளார்! முன்னோக்கன்
பாரெங்கும் இங்காளே பார்!

— வித்துவான் நெல்லீ ஆ. கணபதி, பி.ஏ.

வரவுக்குத் தகுந்தபடி செலவு செய் (ஓர் அறிவுரை)

மக்கள் கடனில்லாமல் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கடனில்லாமல் வாழும் வகை யிருக்கவும் கடன் சமையினுல் துண்புறவானேன். எவ்வளவு பயனுடைய முக்கிய மான செலவுகள் இருப்பினும் நம் வரவுக்கு மிஞ்சிய செலவினை ஒருபோதும் செய்யக்கூடாது. நமது வருவாய்க்கும் சொத்துக்கும் உரிய அளவிலேதான் செலவினைச் செய்தல் வேண்டும். நமது வரவுக்கு மேலே செலவு செய்யக்கூடிய வழி இருப்பினும் அவ்வாறு செலவு செய்யாமல் இருப்பதே நன்றாகும். நம்மிடம் இருக்கும் துணியின் அளவுக்கேற்பவே சட்டை தைக்க வேண்டும். டாக்டர் சான்சன் தம்முடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “எவருக்கும் எந்த வகையிலும் நாம் கடனுளியாக இருத்தல் கூடாது! ஏழையாக இருக்கக் கூடாது என்பதைக் கடைப்பிடி. நமக்கு எவ்வளவு சொத்து இருப்பினும் செலவினைக் குறைத்துக்கொள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் எந்தப் பொருளை வாங்கப் போனாலும், முதற்கண் மூன்று கேள்விகளை நமக்குள் நாமே கேட்டல் வேண்டும். (1) இது பயனுடைய பொருள்தானே? (2) இதற்குரிய விலை சரிதானு? (3) இந்தப் பொருள் இல்லாமல் நாம் வாழ முடியாதா?

இக் கேள்விகளால் நமக்குக் கிடைக்கப்பெறும் விடைகள் நமக்குப் பிடித்தமாயிருப்பின் அந்தப் பொருளை வாங்குவதற்குச் செல்லவும். புறத்தோற்றத்தைக் கண்டு மயங்கி, சிந்திக் காமலோ, விரைவாகவோ எதனையும் வாங்குவதற்குத் துணிதல் கூடாது. புறத் தோற்றங்கள் எப்போதும் நம்மை ஏமாற்றக் கூடியனவாகும்.

ஒருவர் தமக்குள் வருவாய் எவ்வளவு கூடுதலாகவோ, எவ்வளவு குறைவாகவோ இருப்பினும் அதனை நான்கு பங்குகளாக்கி அவற்றில் இரண்டு பங்குகளை வீட்டுச் செலவுக்கு ஒதுக்குதலும், மற்றொரு பங்கை உடை, மருந்து, அறம் முதலிய செலவுகட்டு ஒதுக்குதலும், நான்காவது பங்கைப் பிற்காலத்தில் ஏற்படும் முதன்மையான செலவுகட்காகப் பாங்கிலோ, அஞ்சலகத்திலோ சேமித்து வைத்தலும் வேண்டும்.

கடைகளில் அல்லது உணவு விடுதிகளில் கடன் வைக்கக் கூடாது. கைப்பணத்தைக் கொண்டே கடைகளில் பொருள் வாங்குதலும், விடுதியில் உண்ணுதலும் வேண்டும்.

கணக்கேடு வைத்து நம் வரவு செலவுகளை நான்தோறும் பதிந்து வருதல் மிகவும் இன்றியமையாத செயலாகும்.

வரவக்குத் தகுந்தபடி செலவு செய்-(ஓர் அறிவுரை) 20

அவ்வாறு கணக்கெழுதுவது தொடக்கத்தில் தொல்கீலியாக இருப்பினும், பின்னர் அதனால் ஏற்படும் நன்மைகள் பலவாகும். தாளாடைவில் அது நமக்குத் தொல்கீலியாகத் தோன்றுது.

யாருக்காவது நாம் பணம் கொடுக்கவேண்டுமாயின் நாமே நேரிற் சென்று கொடுத்தல் வேண்டும். கூடுமானவரை நாம் நம் ஏவலாளர் வழி அனுப்பக் கூடாது. ஒரோவொருகால் நம் ஏவலாளர் வழி அனுப்ப நேருமாயின் அப் பணம் கொடுக்கப் பெற்ற செய்தியும் பின்னர் அப்பணம் நமக்கு வரவு வந்த செய்தியும் அறிந்து குறிப்பெழுதுதல் வேண்டும். அன்பளிப்பாக ஒன்றை ஒருவருக்கு வழங்குதலையும் பிறரிடம் ஒன்றைப் பெறுதலையும் கூடுமானவரை நீக்குதல் வேண்டும்.

குறிப்பு :

இக் குறிப்புகள் ஓர் ஆங்கிலப் புத்தகத்தின் 17, 18ஆம் பக்கங்களிற் காணப்பெறுகின்றன. நூற்பெயர் தெரியவில்கிற. என் தமையனார் அவர்களின் தொகுப்புக்களில் இவ்விரண்டு பக்கங்களைக் கொண்ட அச்சத்தாள் மட்டும் கிடைக்கப்பெற்றது.

“ஆகாது அளவிட்டி தாயினும் கேடில்கை

போநாது அகலாக் கடை.”

குறள் - 478

—வ. க.

விழிப்புணர்ச்சி யூட் டிய டாக்டர் மு. வ.

[மிரா. க. சுந்தரராசன், B.Sc. M.Ed., தாத்துக்குடி]

சங்கப் புலவர்களையடுத்து, மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளை, உ. வே. சா. மறைமலையடிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடசாமி நாட்டார், திரு. வி. க., உரைவேந்தர் ஒள்கை சு. துரைசாமிப் பிள்ளை போன்ற பெரும் புலவர்கள் வரிசையில் வைத்தெண்ணத் தக்கவர் டாக்டர் மு. வ.

எல்லா நிலையிலிருப்பவரின் உள்ளத்திலும் வீற்றிருக்குமாவிற்குப் பலதரப்பட்ட நூல்களை எழுதிய சிறப்பு டாக்டர் மு. வ.வுக் குரியதாகும்.

தம் நலத்தோடு பிறர் நலத்திற்கும் தம்மாவியன்ற உழைப்பை நல்க வேண்டுமென்ற கொள்கை உடையவர் டாக்டர் மு. வ.

நல்லவழி காட்டும் நமக்கு

[பேரசிரியர், பெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், சென்னை]

முத்தமிழைக் காத்தளங்கள் முவரத ராசஞூர்
இத்தலத்திற் பெற்றபுகழ்க்கு) ஈடிகூயவு—உத்தமர்தம்
கல்வியுயர் பண்புநலம் கண்ட நெறிமுறைகள்
நல்லவழி காட்டும் நமக்கு.

கூடர்விளக்கு அணைந்தது

[புதுவர் திரு. கோ. இளையபேருமான், துணைத்தலைவர்,
வடார்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் கழகம், ஆரணீ.]

வேலமெனும் சிற்றூரில் மேலவனும் முனிசாமி
சீலமிகு சேயாகித் திகழ்த்துவ. செழும்புவை !
காலனுணை வேண்டியதால் கடன் முடித்துச் சென்றலையே
ஒலமிடும் எம்போல்வார் உறுதுயஶைக் காணு கீய.

திருக்குறளின் பொருளுணரத் தெளிவுரையை வழங்கினையே
உருக்கழுடன் பலநூல்கள் ஓயாமல் எழுதினையே,
பெருக்கத்துப் பணிவோடு பிறர்மதிக்க வாழ்ந்தலையே
தருக்கறியா நின்பிரிவு தாங்குவதற் கெளிதாமோ.

வண்புலவர் தமிழாய்ந்த மதுரைப்பல் கலைக்கழகக்
கண்போலத் துணைவுந்தர் கடமையினைப் புரிந்தலையே
பண்குலவு தமிழ்ச்சான்றேய் பழகுதமி முழுதருந்தி
விண்குலவு புலவர்க்கு விருந்தாகி மறைந்தலையே.

அன்புமிகு தமிழ்த்தாயை அரியணையில் வைத்தானும்
இன்பமிகு தமிழ்நாட்டில் ஏற்றமுற வாழ்ந்தலையே
என்புருசி நின்பிரிவால் எல்லோரும் ஏங்கியழத்
துன்பமொரு முடிவின்றித் தொடர்ந்தெங்கு படர்ந்தலையே.

பேர்வரத ராசனைப் பேசுபுகழ் பெருந்தகையே
ஆர்வமிக உழைத்தமையால் அரும்பதனி பெற்றுயர்ந்தாய்
சோர்வின்றி ஒளினிகம் சூடர்விளக்கே அணைந்தலையே
யார்வந்து நின்னிடத்தை இனிநிரப்ப வல்லாரே

நெருப்பு நினைவுகள்

[மா. தவநிகிருட்டினான்,]

தமிழ்த்தறை, மதுரைப் பல்கலைக்கழகம்]

நீலக் கடல்வற்றி நிலவெடிப்பாய்ப் பிளாந்ததுபோல்
ஒலப் பேரிடிகள் ஒரு நூறு விழுந்ததுபோல்

கோலத் தமிழ்க் குயிலார் குரல்ஓடுங்கி நடுங்கிநிற்பச்
சீலத் தமிழ்ச்செல்வர் திருமு.வ. கலங்கவைத்தார்

மகிஸயொன்று சாய்ந்திங்கு மண்டுவிய லாகிடுமோ
சிகிஸபோலக் கிடக்கின்றுன் சிந்தனையின் முதற்குழந்தை
வானத்து மேகத்தை வளர்நெருப்பில் வாட்டுவரோ

கானத்துக் குயில்லையோ ! கழுத்தொடித்துத் திருகுவரோ?
அஞ்சகத்தின் சிறகை அனலெரிய விடலாமோ ?

கோபுரங்கள் இங்கிருக்கக் குலவுபுரு சென்றதெங்கே?
நூபுரங்கள் இங்கிருக்க நுண்பால்தான் போனதெங்கே?

கூடுடைந்து சிதைந்திருக்கக் குஞ்சொன்று சென்றதெங்கே?
நீடுமனல் முச்செரிய நீரவென்னாம் போனதெங்கே?

வெளிவானப் போனதெங்கே?
ஒளியின்றி விளக்கிருக்க ஒருசுடர்தான் போனதெங்கே?

மின்னல் பெற்றது அவன் சிரிப்பை
மீன்கள் பெற்றது விழி ஒளியைக்

கன்னல் பெற்றது அவன் தமிழை
கதிரோளி பெற்றன சிந்தனையைச்

செந்தெல் பெற்றது அவன் பணிவைச்
சிற்றெறும் புற்றது சுறுசுறுப்பைத்

தண்ணைல் பெற்றது அவனுரையைத்
தளிர்கள் பெற்றன அவன்மென்மை

மு. வ. ஒரு மருத்துவர்

[எஸ். பாக்ஷியம், M.Sc. M.Ed.,

ஊத்துக்குடி]

தம் நுண்மான் நுழைபுலத்தால் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தப்படுதிய நடையை உருவாக்கிய பெருமை டாக்டர் மு. வ. அவர்களையே சாரும் என்றால் மிகையாகாது.

அப் பெருமனுர் கதைகள் கட்டுரைகள் வழி இளைஞர் உலகத்தைக் கவர்ந்த ஆற்றலைப்பெற்றவர். கருமானிக்கத்தின் ‘அந்த நாள்’ ‘கரித்துண்டு’ மறப்பவர் எவருளர் ?

ஆசிரியர்களிடம் அவர் காட்டிய கணிவும், கடமையுணர்ச்சியும், செயற்றிறஞும் மறக்கற்பாலனவல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாகக் காலத்தைக் கண்ணெனக் காத்திட்ட “கடமை வீர” ரென்பதையும், பற்பலபொழுதில், நேரிற் கண்டுள்ள பல நிகழ்ச்சிகள் என்னெஞ்சைவிட்டு நிங்காதனவாகும்.

அவர், “கல்வி” என்ற நூலில் கல் பற்றிய வரையறைகளை விளக்கிக் கற்றவர்களையும் கல்கும் கல்விக் கோட்பாடுகளைக் கொட்டித் தீர்த்துத் தம் திறமையைக் காட்டுதற்கு இதுவுமொரு வழி என்றெண்ணும் பல கல்வியாளர்களைப்போலன்றி, நம் மக்கள் கூட்டத்தின் அமைப்பு. பொருளாதார நிலை, இன்றைய மக்களின் கல்வியறிவு, ஆசிரியர்களிடம் உள்ள குறை, நிறை தற்காலத் தேர்வு முறை, அதிலுள்ள சீர்கேடுகள் முதலிய வற்றைத் திடீரெனப் பிளந்த தென்னாம்பாளையிலுள்ள வெண்ணிறப் பூக்களைப்போல அழகுபடக் காட்டியிருப்பதைக் கண்டு, அந்நாலைக் கற்றேர் அவருள்ளத்தைப் பாராட்டா திருப்பாரோ !

பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையவளென்ற வகையால் யானிந்தவளைவில் டாக்டர் மு. வ. கல்வியாளர் மட்டுமல்லர்; சீர்திருத்தக்காரர் மட்டுமல்லர்; நிதானமான சீர்கெட்டதை மாற்றும் மருத்துவர்தாம்.

கலைமேதை மு. வ.

[மின்னூர் சீனிவாசன், மாநிலக் கல்லூரி, புச்சினா.]

கரித்துண்டே போதும் என்று
கலைதற்த வள்ளல் ! நெஞ்சில்
வரித்தது தமிழே என்ற
வாழ்வுக்கோர் சான்றூரும் ! அன்பு
சிரித்திடும் உதடு பூத்த
சிந்தனை முகமாம் ! அன்னூர்
வீரித்திடும் வீளக்க மெல்லாம்
வீழாது நிற்கும் என்றும் !

ஒவியம் முதலாய் மேலை
உயர்நிவாளர் நூலும்
மேவியே அறிந்த மேதை
மென்னையில் பூங்காற்றுனூர் !
தேவரின் குறளுக் கீந்த
தெளிவுரை வென்று நின்று
யாவரும் வணங்க வைத்த
இணையிலா உழைப்பே போற்றி !

பெண்னையை மதிக்கும் மாண்பு,
பேருல கெல்லாம் ஈசன்
உண்ணையாய் இயற்கை யாகி
உள்ளன்று நம்பும் வாழ்வு,
கண்ணிகர் தமிழின் ஆக்கம்
கருதிய மேன்னை யெல்லாம்
வண்னையாய் வரத ராசர்
வடிவினில் கண்டோ மையா !

தயிர்க்குடம் தன்னை நோக்கித்
தகாச்சிறு பையன் கல்லை,
செயலறி யாமல் எய்த
சிறுமைபோல் மு. என்னும்
உயிர்க்குடம் தமிழ் நிறைந்தே
உறைகுடம் இலக்காய் வந்த
மயல்நிறை கால னுக்கே
மதியில்கீ என்ப துண்மை !

‘இந்து’ நாளிதழ் வெளியீட்டாளர் திரு. கஸ்தூரி கோபாலன் மறைவு

ஆங்கில நாளிதழான ‘இந்து’ இதழின் வெளியீட்டாளரும் கஸ்தூரி ரங்க ஜயங்காரின் இரண்டாவது மகனானான கஸ்தூரி கோபாலன் அவர்கள் 8—12—’74 ஞாயிற்றுக் கிழமையன்று தமது 84-ஆவது அகவையில் சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகின்றோம். இவர், தம் தந்தையார் வழியிலும் பின்பு தம் தமையனார் கஸ்தூரி சீனிவாசன் வழியிலும் நின்று, இந்து இதழைத் தமிழகத்தில் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் விரும்பிப் படிக்கும் சிறந்ததொரு செய்தித் தாளசு நடத்தி வந்தார்கள். கடந்த 60 ஆண்டுகளாகச் செய்தித் துறை முதல் ஆட்சித் துறை வரை பொறுப்பேற்று நடத்தி வரை ஸ். ‘இந்து’ இதழின் கடைசிப் பக்கத் தில் சமயச் சொற் பொழிவுகளி விருந்து சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில் சமயக் கருத்துகளைத் தவரூமல் வெளியிட்டு வந்தார். மற்றும் போட்டிப் பந்தய விளையாட்டுப் பகுதியினைப் (Sports coloumn) பதிப்பித்து வந்தவரும் இவரே.



கஸ்தூரி ஜயங்கார் காலத்திலிருந்து அவர்தம் வழிமுறை தவருது ‘இந்து’ இதழ் சிறப்புற நடத்தப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். இவ்விதம் தரமான செய்திகளைத் தக்க ஆதாரங்களோடு பதிப்பித்து வருகின்றது. செய்திகளின் உண்மை நிலை அறிய விழையோர் ‘இந்து’ இதழையே நாடுதல் இதற்குத் தக்கதோர் எடுத்துக் காட்டாகும். இவ்விதம் பத்திரிகை உலகில் மிகப் பெரிய, நிலையான இதழாக விளங்கி வருகின்றது. உலகெங்கும் கிளை நிலையங்களைக் கொண்டது இவ்விதம். செய்திகளை விரைவில் பரப்புதற்கென, இதழ்களைக் கொண்டு செல்ல வான ஊர்தி ஒன்றும் சொந்தத்தில் வாங்கி யுள்ளனர். செய்தி யனுப்புநரும், ஏழுத்தாளரும் அச்சுத் தொழிலாளரும், விற்பனை யாளருமாக ஆயிரக் கணக்கானவர் ‘இந்து’ இதழால் வாழ்கின்றனர்.

இத்தகைய ஆற்றல்மிக்க ஓர் இதழாளரின் (Journalist) மறைவு இதழுவகிற்கு ஈடு செய்ய இயலாததொரு பெரு நட்டமாகும். மறைந்த கஸ்தூரி கோபாலன் அவர்களின் குடும்பத் தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

செய்திகளும் குறிப்புகளும்

பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு அவர்கட்டுச் சாகித்திய அகாடமி விருது

இந்த ஆண்டில் 17 இந்திய மொழிகளைச் சேர்ந்த 17 நால்களுக்குச் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “திருக்குறள் நீதி இலக்கியம்” என்னும் தமிழ் நூலுக்கு 1974ஆம் ஆண்டிற்குரிய சாகித்தய அகாடமி விருது (ரூ.5,000) கிடைத்துள்ளது. விருது வாந்த பேராசிரியர் அவர்கட்டுச் சாகித்துகள் உரித்தாகும்.

பேராசிரியர் அவர்கள் சென்னைத் தியாகராயர் கல்லூரித் தமிழ் மன்றத்தில் தொடர்ந்து 15 திருக்குறள் ஆராய்ச்சிக் சொற்பெட்டோழி வகள் நிகழ்த்தி ‘திருக்குறள் மணி’ என்னும் பட்ட மம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர் மு. வ. தமிழ்க் கல்லூரி

10—10—74இல் இராய்புரம் தேசிய நடுநிலைப் பள்ளியில் பேராசிரியர் ஃபி. இராசமாணிக்கம் எம். ஏ. அவர்கள் தலையில் சிலம் பொளி செல்வப்பன் எம். ஏ பி. டி. அவர்கள் வடசென்னைத் தமிழ்க் கல்லூரியினைத் தொடங்கி வைத்தார்கள். அக் கல்லூரி டாக்டர் மு. வ. அவர்கள் நினைவாக டாக்டர் மு. வ. தமிழ்க் கல்லூரி எனப் பெயர் குட்டப் பெற்றுள்ளது.

சேதுப்பின்னை செந்தமிழ்ச் சங்க இரண்டாம் ஆண்டுவிழா

டாக்டர் ரா. பி. சேதுப்பின்னை அவர்களின் நிலைவாக நடைபெற்ற வரும் செங்கமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழா 9-11-74இல் சென்னை இராய்ப்பேட்டை ஓப். எம். சி. ஏ. கலை அரங்கில் உயர்த்தி மன்ற நடைபெற்று மாண்புமிகு எல். மகராஜன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் க இராசாராம் அவர்கள் தொடக்கவரை ஆற்றினார். பேராசிரியர் திரு. சா. அமீது வரவேற்றுபவை நிகழ்த்துகள். சிலாபுச் செல்வர் ம. பொ. சிவஞானம், டாக்டர் ச. சங்கரராச ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

திரு. ரா. விசுவநாததயர் மறைவுக்கு இரங்கல்

டாக்டர் உ. வே. சாமினாததயர் நால்கிலையக் காப்பாளர் பேராசிரியர் ரா. விசுவநாததயர், எம். ஏ., பி. ஒ. எல்., எல். டி. அவர்களின் மறைவு குறித்து 28-11-74இல் உ. வே. சா. நால்கிலையத்தில் உயர்நீதிமன்ற நடுவர் மாண்புமிகு மு. மு. இல்மாயில் அவர்கள் தலைமை

யில் ஓர் இரங்கற் கூட்டம் நடைபெற்றது. நடவர் அவர்கள் திரு. விகங்கானதயர் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். அன்பர்கள் பலர் இரங்கல் உரை வழங்கினர்.

**அருள்மிகு தண்டபாணி அடிகளின் 136ஆவது
பிறந்தநாள் விழா**

சென்னைக் கந்த கோட்டம் கந்தசாமி கோயிலில் வண்ணச் சரபம் அருள்மிகு தண்டபாணி அடிகளின் 136ஆவது பிறந்தாள் விழா 8-12-74இல் நடைபெற்றது. இதனையொட்டித் திரு. ப. ந. கலையான ஈந்தரம் குழுவினரால் தேவார, திருப்புகழ் இன்னிசையும், தண்டபாணி அடிகளுக்கு மலர் அவங்காரமும் வழிபாடும், பின்னர்க் கப்பு ஆறுமுகம் குழுவினரால் ‘வள்ளலார் வந்தார்’ எனும் வில்லுப்பாட்டு சிக்கிச்சு யும் நடைபெற்றன.

நெல்லீலையில் தவத்திரு தண்டபாணி அடிகள் விழா

நெல்லீலையிலை வட்டத்தின் சார்பில் நெல்லீலையில் முருகனருளால் தோன்றிய வண்ணச் சரபம் தவத்திரு தண்டபாணி அடிகள் விழா, தருமையருள் பெறு அருள்கிரி இசைக் கழகம், தருமை ஆதீன மடத்தில் 8-12-74இல் சிறப்புற நடைபெற்றது. தவத்திரு தி. செ. முருகதாச அடிகள் சிறப்புரை ஆற்றினர். ‘தவத்திரு தண்டபாணி அடிகள்’ என்றும் பொருள்பற்றி கருத்தரங்கு நடைபெற்றது. அறிஞர்கள் பலர் கருத்துரை யாற்றினர்.

“இலக்கிய ஒப்பாய்வு” வெளியீட்டு விழா

தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின் சிறப்பு வெளியீட்டான் “இலக்கிய ஒப்பாய்வு” (Studies in Comparative Literature) நால் வெளியீட்டு விழா, சென்னை மாவட்ட மைய நூலகக் காந்தரங்கில், சிலம்புச் சென்வர் ம. பொ. சி. அவர்கள் தலைமையில் 5-12-74இல் நடைபெற்றது. இராமலிங்கா மிஷன் தலைவர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் நாள் வெளியீட்டார். திரு. மு. அருணாசலம், எம். ஏ. சிறப்புரை ஆற்றினார்.

“கா. சு. பிள்ளை” நினைவு இலக்கியப் பத்தாவது ஆண்டுவிழா

குளித்தலை அறிஞர் இளமுருகு பொற்செல்வி அவர்கள் நன் முயற்சியினால் தமிழ்ப் பெருமகனார் திரு. கா. சு. பிள்ளை அவர்களின் விளைவாக இயங்கும் கழகத்தின் பத்தாவது ஆண்டுவிழா, குளித்தலை காவீரி நகர் அறிஞர் அண்ணை திருமண மண்டபத்தில், மாண்புமிகு அமைச்சர் அன்பில் தருமலிங்கம் அவர்கள் தலைமையில் 9-11-74 மாஸ் தொடங்கிச் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலை கண்டெடுக்கப்பட்டது

மயிலாப்பூர் திருவள்ளுவர் தோயில் புதுப்பிக்கப்பட்டு வருவதை அன்பர்கள் அறிவர். இப் பணிக்கெனக் கடைக்கால் தோண்டப்பட்ட போது 8-12-74இல் கான்கடி ஆழத்தில் திருவள்ளுவர் சிலையென்ற கண்டெடுக்கப்பட்டது. இச் சிலையின் தலை, இடக்கை ஆகியன சிறைந்து காணப்பட்ட போதிலும், தற்போது மயிலாப்பூர் கோவில்

ஹுள்ள வள்ளுவர் சிலையை ஒத்து, தாடி மீசைகளுடன் அமர்ந்த சிலையில் சிலையின் இடக்கையில் ஒலைச் சுவடியும் வலக்கை சின் முத்திரை யுடனும் காணப்படுகின்றது

இச் சிலை 14 அல்லது 15 ஆவது நூற்றுண்டில் திருவள்ளுவரின் உருவைக் குறிப்பதாக உள்ளது என்று அகழ்வாராய்ச்சித் துறை இயக்குநர் திரு. ஆர். நாகசாமி ஆய்வு கூறுகிறார். தற்போது இச் சிலை மாதாவப்பெற்றுமான் கோயிலில் டாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உள்ளுவரைப் பற்றிய இத்தகைய அகழ்வாராயச்சியின் அரசுதொடர்ந்து செய்தல் பயனுடைத்தாகும்.

பொற்கிழிக் கவிஞருக்குப் பாராட்டு விழா

'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் காலியப் பேட்டியில் 'பாண்டிமா தெவி' என்னும் காலியம் புணர்து முதற் பரிசாகர 1001 பொறுக்கியினைத் தமிழக முல்லை மாண்புமிகு டாக்டர் கலைஞரிட மின்நாடு பைற்ற கவிஞரா அரு. சோமசுந்தரன். எம். ஏ., பி. டி. அவாகளைப் பாராட்டவேம், "பாண்டிமா தெவி" நூலின் வெளியிடுதற்குமான விழா மாண்புமிகு நடுவர் சிருட்டின், மாமி ஏரட்டியார் தலைமையில் 21-11-74 ஆல் சென்னை மத்துய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இராசு. சர் முத்தையாச் சுட்டியார் அவர்கள் தொடக்கவைர சிகழ்த்தி ஆர். சிலம்புச் செலவர் ம. பெ. சி. 'பாண்டிமா தெவி' என்னும் நாலினை விழித்தனர்.

குமரகுருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளி ஏழாவது ஆண்டு விழா

தெள்ளிந்திய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வரும் திருநெல்வேலி குமர குருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளியின் ஏழாம் ஆண்டுவிழா திருநெல்வேலிக் கூட்டுத் துணை நடுவர் திரு. தே. பே. சு. பழனிச்சாமி, பி. ஏ., பி. எல். அவர்கள் தலைமையில் 1-12-74 ஆல் நெல்லையில் சிரும் சிறப்புமாக நடைபெற்றது.

திருவாரட்டி கே. ராஜம், பி. எஸ்., பி. எட். மாணவ மாணவி களுக்குப் பரிசுகள் வழங்கினார். விழாவினையாட்டிக் கதம்ப சிகழ்த்தி களும் ஓரங்க நாடகமும் நடைபெற்றன

தருமை யருள்பெறு நெல்லை அருணகிரி இசைக்கழகம்

இச் கழகத்தின் சார்பில் நெல்லைச் சங்கப்புத் தருமைபுர ஆதின மடத்தில் 1-12-74 முதல் 2-3-75 முடிய ஞாயிறுகொறும் மாலை 6-30 மணியளவில் வேலும் வில்லும் என்னும் தலைப்பில் 14 சொற் பொறிவுகள் நடைபெறும். இது மிகவும் போற்றுதற்குரிய சீரிய மூயற்சியாகும்.

கலைஞர்கள் மறைவுக்கு வருந்துகிறோம்

கடந்த அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் புகழ்பெற்ற இசைக் கலைஞர் பத்மாநாதன் செம்மை வைத்தியநாத பாகவதர் அவர்கள்

துட்டப்பாலத்தில், தமது 80ஆவது அகவையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருக்குகிறோம்.

19-10-74இல் புகழ் பெற்ற நாடக நடிகரும் ‘நாடகத் தந்தை’ என்று அழைக்கப்படுவருமான நவாப் இராசமாணிக்கம் தமது 74ஆவது அகவையில் தஞ்சை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி யறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவர்தம் குடும்பத்தார்க்கு நமது ஆழங்கத் திருங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

புகழ் பெற்ற ஏழுத்தாளரும், நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொண்டவரும், ‘மஞ்சனி’ ஓதழின் ஆசிரியருமான திரு. தி. ஜி. ரங்க நாதன் அவர்கள் 20-10-74இல் காலமான செய்தி பெரிதும் வருத்தக் கருவதாகும்.

களவாடப்பட்ட கோயிற்சிலை மீட்கப்பெற்றது

தஞ்சை மாவட்டத்தில் மன்னார்த்தியை அடுத்துள்ள பெருக வாழ்ந்தான் என்னுஞ் சீற்றார்ச் சிவன் கோவில் ஒன்றிலிருந்து களவாடப்பட்ட தூம் பொன்னுலாகிய அம்மன் சிலையொன்று கடந்த 4-12-74இல் சென்னை மைய புதைவண்டி நிலையத்தில் காவல் துறை யினரால் கைப்பற்றப்பட்டது. இதனைக் களவாடியவர் பர்ப்பாய்க்குக் கெல்லும் ஒரு பயணியாவார். இச் சிலையின் மதிப்பு முறை நூரூயிரம் வெண் பொற் காக்களாகும். தமிழகத்திலிருந்து வெளிந் டிடிற்குக் கடத்தப்படுதற்கன இச் சிலை திருடப் பட்டதாகத் தெரிகிறது.

‘அனிச்ச அடி’ நாடக ஆய்வரங்கம்

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் 3-11-74இல், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிக் கலையரங்கில் புலவர் ஆ. பழஷ் அவர்கள் இயற்றிய ‘அனிச்ச அடி’ நாடகம் பற்றிய ஆய்வரங்கம் பேராசரியர் கா. மாயாண்டி பாரத் எம். ஏ. பி. ஒ. எல். அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரு பா. வளணரசு எம். ஏ. வரவேற்புரை ஆற்றினார். கலியரசு முடியரசன் அவர்கள் தொடக்க வரை அற்றினு “ ‘அனிச்ச அடி’ ” பற்றிப் பல அறிஞர்கள் ஆய்வரை கீழ்த்தினர். நூல் சிரியருக்கு இலக்கியக் கழகத்தின் சார்பில் ‘பாவலர் மணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

கலை மாமணிக்குப் பாராட்டு

தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றத்தார் ‘கலைமாமணி விருது’ வழங்கத் திருமுறைவாணர் தநுப்புரம் பி சுவாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு 15-11-74இல் திருநெல்வேலி மாவட்டத் தெய்வீகப் பேரவையின் சார்பில், குமாரசாமி பேராவிலில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தலைவர் கலைஞர் மு. சு. சங்கர் பாராட்டுரை வழங்கினார்.

திருநெல்வேலி, தென்னிந்தியசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திற்காக சென்னை-800001, 2-140, பிரகாசம் சாலை, அப்பர் அச்சகத்தில் திரு. வ. சப்பையா அவர்களால் அச்சிடப்பெற்றது.
அசிரியர் : வ. சப்பையா.

கழகப் புதிய வெளியீடுகள்

அராபிக் கதைகள்

—பேராசிரியர் தி. செல்வக் கேசவராய முதலியார், எம்.ஏ.
இதில் அலிபாபாவும் நாற்பது திருடரும், கோஜியா
அசேன் அல்லாபால், அபான் அசேன் என்னும் மூன்று கதைகள்
அடங்கியுள்ளன. கதைகள் விறுவிறுப்பான நடையில் சுவைபட
எழுதப்பட்டுள்ளன. எல்லாரும் படித்து இன்புறத்தக்க இனிய
கதைகள்.

ரூ. 3 25

இணைப் பழமொழிகள் அகரவரிசை (Parallel Proverbs)

—(தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ்)

பேராசிரியர் தி. செல்வக் கேசவராய முதலியார், எம்.ஏ.
தமிழில் வழங்கும் பழமொழிகளுக்கு நேரிணையான
ஆங்கிலப் பழமொழிகளும், ஆங்கிலப் பழமொழிகளுக்கு
இணையான தமிழ்ப் பழமொழிகளும் தொகுக்குத் தரப்
பட்டுள்ளன. கட்டுரையாளர், நூலாசிரியர், பேச்சாளர்,
மாணவர்கள் ஆகியோருக்கு இந்தால் பெரிதும் பயன்படும்.
நூலகங்களிலும் இருக்க வேண்டிய அகரவரிசை நால். ரூ. 12 50

கோள்களின் கதை

—பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன், பி. எ.சி., எம்.ஏ.

வானத்தில் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன்,
சனி ஆகிய கோள்களின் இயக்கர் பற்றியும் ஞாயிற்று மண்ட¹
லத்தைப் பற்றியும் சிறுவர்கள் படித்துப் புரிந்து கொள்ளும்
வகையில் படங்களுடன் வெளிவந்துள்ள அழகிய நூல் ரூ. 2 25

அம்புலிப் பாட்டுப் பாடாதே

—கவிஞர் புத்தனேரி இரா. கப்பிரமணியம்

அம்புலியை நம்புவிக்கு அழைக்கும் காலம் மாறி, மனிதன்
அம்புலிக்குச் செல்லும் காலம் வந்தது பற்றியும் வேறுபல
இயற்கைக் காட்சிகள் பற்றியும் எழுதப்பட்டுள்ள இக்கவிதைத்
தொகுப்பு சிறுவர்கள் படித்து ஆடிப்பாடி மகிழப் பெரிதும்
பயன்படும். படங்களுடன் கூடிய அழகிய பதிப்பு. ரூ. 2 50

புலவர் இரா. இவங்குமரன் எழுதியவை

தமிழ்நாட்டுப் பழங்கதைகள் (முதற் புத்தகம்)

சிறுவர் உள்ளங்களைத் திருத்தவும், பொழுது போக்காகப்
படிக்கவும் பயன்படும், பல்கலை உடனடிய இருபது கதைகளின்
தொகுப்பே இந்தால். ரூ. 2 25

பாரதியார் பாடல் திரட்டு

இதில் பாரதியார் பாடல்களுள், சுவையும் பயறுவிக்கனவும்
சிறுவர் சிந்தைக்கு சிருந்தலிப்பனவுமானபலபாடல்கள் தொகுத்துத்
தரப்பட்டுள்ளன. பள்ளிநூலாகங்களில் இடம்பெற்று மாணவர்க்குப்
பயன்பட வேண்டிய அரியநூல். அழகிய பதிப்பு. ரூ. 1 80

தனிப்பாடல் இன்கதைத் திரட்டு

தனிப் பாடல்களின் சுவையினைச் சிறுவரும் படித்து மகிழும்
வண்ணமும், அறிவு பெறும் வண்ணமும் நல்ல பாடல்கள்
பல விளக்கக் குறிப்புடன் தொகுக்கப் பெற்றுள்ளன. ரூ. 2 00

கல்வியும் செல்வமும் (கட்டுரை நால்)

கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் தேடும்
முயற்சியில் சிறுவர்க்கு ஊக்கலூட்டும் வண்ணம் எழுதப்பட்டுள்ள
கட்டுரைத் தொகுப்பு நால் ரூ. 2 25

பதிவு எண் : M. 4899

Telephone : 38156

நல்வரம்த்துக்கள் !

குமார மோகன் என்டர்பிரைசஸ்

ஷிற்பஜியாளர்கள் :

வில்சன் அச்சு மை

311, தங்கசாலை தெரு.

சென்னை-600 001.



Best compliments from :

KUMARA MOHAN ENTERPRISES

AGENTS FOR :

WILSON PRINTING INKS

311, Mint Street,
MADRAS-600 001.

அப்பு அக்டேம், சென்னை-600 001.

